

# நூலங்கள்


கலை திலக்கிய மாத திதிர்.

உள்ளே.....

- சி. சிவசேகரம்
- குழுதன்
- சி. மௌனகுரு
- சத்தியா
- வளிதா துறைங்கம்
- சேரன்
- சி. கிருஷ்ணமூர்த்தி
- சென்பகன்
- சன்மார்க்கா
- கலையன்பன்
- அழ. பக்ரதன்

மே, 1985

11





● “இந்தியத் தலையீடும்”

## இனப் பிரச்சினையும்

இந்திய இராச்சிய சபையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆலம்கான் இலங்கைபற்றி நிகழ்த்திய உரையை அடுத்து, இந்தியாவின் நடவடிக்கை இலங்கையின் உள் விவகாரத்தில் தலையீடுவதாக அமைகிறது எனக் கூறி இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கை கள் இலங்கை — இந்திய உறவைச் சீர்க்குலைக்கும் என அஞ்சப்படுகிறது.

இலங்கையில், இந்தியாவின் ‘தலையீடு’ எவ்வாறு உருவானது? இலங்கை தனது நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டி தானே இந்தியாவின் நல் உதவியை நாடியது. தன்னுடைய உள்நாட்டுப் பிரச்சினையை இலங்கை அரசே பேச்கவார்த்தைகள் மூலம் தீர்த்து வைத்திருக்க முடியும். தீர்வு கண்டிருக்கவேண்டும். தன் நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனதி பதியைக் கொண்டுள்ள எமது நாட்டிற்கு இது சலபம்.

வீண் கெளரவும் குறுக்கீடாக அமைந்தது. நீண்டகால விளைவைப் புரிந்து கொள்ளாமலும், முன் யோசனையற்றும், தேச நலனை அக்கறையுடன் பாராமலும் அவசர அவசரமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக்

கொண்டுவந்தது. வட்டமேசை மாநாடு என்று, சீதா தேவி இல்லாத இராமாயண பாராயணம் போன்று பிரதான கதாநாயகர்கள் இல்லாத வட்டமேசை மாநாடு ஒன்று கேவிப் பொருளாக்கப்பட்டது. எமது அரசியல் யாப்பில் ஆரூவது திருத்தச் சட்டத்தைப் புகுத்தியது. இவற்றின் விளைவு, தமிழ் மக்களால் தெரிவுசெய்யப் பட்ட பதின்மூன்று பாரானுமன்றப் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் பறிபோனது. அவர்கள் சமூகத்தில் வகிக்கும் தமது அந்தஸ்ததைப் பிரயோகிக்க முடியாது செய்தது. 'தீவிரவாத' இயக்கங்களின் தலைவர்களுடன் பொதுமக்கள் பிரதிநிதிகள், சமயப் பெரியோர்கள் பேசுவோ அவர்களுடன் கருத்துப் பரிமாறவோ முடியாது செய்தது. தமிழ்த் தலைவர்களையும் இதரரையும் இந்தியாவில் புகலிடம் தேடவேத்தது.

இலங்கை அரசே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருக்கவேண்டிய ஒரு உள்நாட்டுப் பிரச்சினையை தட்டிக் கழித்து, இந்தியாவின் 'தலையீட்டிற்கு' தானே வெற்றிலை வைத்துவிட்டு ஒப்பாரி வைப்பதில் அர்த்தம் இல்லை. இந்திய வெளியுறவு அமைச்சரின் இராச்சிய சபை உரை சில சர்த்தைக்குரியவை என்பதை நாம் மறுக்கவில்லை. இதனை இலங்கை அரசு இந்திய அரசுடன் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாணவேண்டும். பகிரங்க விவாதமாக — மோதலாக மாற்றக்கூடாது.

இலங்கை அரசு, தானும் முன் நின்று ஆரம்பித்த தென் ஆசிய நாடுகளின் பிராந்திய மாநாட்டைப் பகிஷ் கரிப்பது போன்ற நடவடிக்கைகள் எவ்வளவு பேதமை! இதுபோன்ற நடவடிக்கைகள் ஏனைய நாடுகளையும் நாம் பகைத்துக்கொள்ளுவதாக அமையாதா? கடைசி நேரத் திலாவது, இலங்கை மக்களினதும், எதுறணிக் கட்சி களினதும் தலைவர்களினதும் ஏகோபித்த வற்புறுத்தலால் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

அரசு, நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு, சுபீட் சம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தவேண்டும். இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வல்ல, அரசியல் தீர்வு காணவேண்டுமென நாம் பல தடவைகளில் வலியுறுத்தி யுள்ளோம். பேரினவாத நோய்க்கு ஆட்பட்ட ஒரு சிலரைத் தவிர, நாட்டு மக்களும், பொதுமக்களும் இனவாத அரசியலை வெறுக்கிறார்கள்.

அரசு கூறிக்கொள்ளும் 'இந்தியத் தலையீடு' இன்றி இனப் பிரச்சினைக்கு தானே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இன்னும் காலம் போய்விடவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஜிந்தாவது பிரிவையும் அரசியல் யாப்பில் ஆரூவது திருத்தச் சட்டத்தையும் அரசு நீக்கிவிட்டு வடக்குக் கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை வாபஸ் வாங்கியோ அல்லது நடமாட்டம் இல்லாது நிலை கொள்ளச் செய்வது மூலமோ பேச்சுவார்த்தைகளுக்கான முன் ஏற்பாட்டை பூர்த்தி செய்யலாம்.

இந் நடவடிக்கைகள், தமிழர் விடுதலை கூட்டணித் தலைவர்கள், தமிழ் 'தீவிரவாத இயக்கங்களின்' தலைவர்கள், தேசப்பற்றுமிக்க பிரமுகர்கள், ஸ்தாபனங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த அரசிற்கு உதவும். பரந்துபட்ட மக்களது தேவைகளையும் விருப்புக்களையும் அறிந்து அதன் அடிப்படையில் சமுதாய பொருளாதார ரீதியாகப் பொருத்தமான முறையில் ஒன்றே அல்லது மேற்படவோ சுயாட்சிப் பிரதேசங்கள் அமைத்துக் கொள்ள அரசு முன்வருவது மூலம் இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யமுடியும். இதற்கு அரசு முன்வரவேண்டும்.

நாட்டு நவனுக்கான எந்தவொரு நடவடிக்கையிலும் சொந்தக் கௌரவப் பிரச்சினை குறுக்கீடு செய்யக் கூடாது,

# கொள்கை ஒரு கோடி பலம்...

அம்பஜன்

போராடும் சக்தி இங்கு பிரிந்து நின்றால்  
போர்க்களத்தில் வெற்றி எங்கு எம்மைச் சாரும்  
துப்பாக்கித் துரைத்தனமே நாட்டிற் கூடும்  
துரோகிகளின் பட்டியலே தொடர்ந்து நீழும்.

கொள்கையிலே தடுமாறும் துப்பாக்கி குறிதவறும்  
எமக்கெதிராய் எதிரிகளை உருவாக்கி அணிதிரட்டும்  
புதைகுழியாய் எமது நிலம் ஆகும்  
புத்துலகும் வெறுங் கணவாய்ப் போகும்.

தத்துவத்தில் வழிதவறும் தலைமை இங்கு  
தொடுக்கின்ற போர்முறைகள் தோல்விகாணும்  
வித்தகங்கள் செய்வதனு விங்கு வீணில்  
இரத்த வெள்ளம் மட்டுமிந்த மண்ணிலூறும்.

மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாப் போரில்  
மனிதவதை ஒன்றேதான் மண்ணில் மிஞ்சும்  
பத்தினிகள் பாவையரின் கற்பை நாய்கள்  
பறித்தெடுக்கப் பார்த்திருக்கும் நிலையும் தோன்றும்.

மக்களேயே ஏருமைகளாய் மதித் தவரின்  
உடலுயிற்கு உலையை வைக்கும் நிலையை மாற்று!  
'மக்களுக்கு ஏருதுகளாய் தலையைத் தாழ்த்தி  
சேவை செய்யும்' தத்துவத்தை தலையில் தூக்கு!

வித்துவங்கள் பேசி வீண் பொழுதைப் போக்கி  
நித்திரையை விட்டெட்மாத நிலையை மாற்று!  
புதித்தனைத் திட்டு ஒரு புதிய மார்க்கம்  
நிச்சயமாய் உண்டு அதை நீயே தேடு!

கொள்கை ஒரு கோடி பலம் கொண்டதென்ற  
கோட்பாட்டின் உறுதியிலே நிமிர்ந்து நில்லு!  
ஒன்று பட்டு இந்தமண்ணில் நாமெழுந்தால்  
எதிரி ஒரு பூணையல்ல எவியென் ரெண்ணு!

மக்களது சக்திதனை அணிதிரட்டும்  
மார்க்கமதைக் கற்றுணர்ந்து செயலிற் காட்டு  
ஏய்ப்போர்க்கே இவ்வலகம் என்றும் இல்லை  
எழுதோழா எழு உந்தன் பங்கை யாற்று!

★ சிறுக்கதை

# தெற்கு நோக்கி.....

● குழுதன்

அவன் விடு வந்துசேர்ந்து  
இரண்டு கிழமைகளுக்கு மேலாகி  
விட்டது. சுக நலம் விசாரிப்ப  
வர்கள், புதினம் கேட்க வருப  
வர்கள் என்று ஒவ்வொரு  
நாளும் வீட்டுக்கு வந்த கூட்டம் குறைந்திருந்தது. தனக்கு  
நேர்ந்த அந்தப் பயங்கரமான  
அநுபவங்களை ஆரம்பத்தில் ஓரிருவருக்குச் சொல்லும்போது அவ  
னது மனதுக்கு அது ஆறுதலாக  
இருந்தது. மீண்டும் மீண்டும்  
ஒவ்வொருவருக்கும் சொல்ல  
வேண்டிய நிலை ஏற்பட்டபோது  
அவன் அலுத்துக் கொண்டான்.

இரண்டு மாதத்துக்கு மேலாக  
சரியான உணவின்றி அவனது  
உடலும் நன்றாக இழைத்திருந்தது. இங்கு வந்தும் தொடரும்  
பட்டினிக் கோலங்களையும், படு  
கொலைகளையும் கண்களாற் கண்டதும் கடலைபோல் அமைதி  
யின்றி அவனது மனம் கொந்தளித்தது.

"மகாலிங்கன்னை... இப்ப  
நீங்கள் எங்கண்டை நிலைப்பாட்  
டைப் புரிஞ்சுகொள்ளுவீங்கள்  
எண்டு நினைக்கிறன்"

"இனி இஞ்சை இருந்து ஒண்டு  
செய்யேலாது... நாளைக்கு

ஸென் 'போட்' போகுது.. நீங்க  
களும் இந்தியாக்கு வாங்கோ'

அவனுக்குத் தெரிந்த அந்த  
இளைஞரும், அவனது மைத்து  
நரும் இரவு சொன்ன அந்த  
வார் த்தைகளுக்கு எந்தவித  
அபிப்பிராயமும் சொல்லாமல்  
அவன் மௌனமாகவே இருந்தான்.  
ஆனால் அந்த வார்த்  
தைகளும் அவனுக்கு நேர்ந்து  
விட்ட எதிர்பாராத பாதிப்புக்  
களும் அவனது மனப்போராட்டத்தை மேலும் தூண்டி விட்டது.

அகதிகளாக அந்த வீட்டின்  
ஒருபகுதியில் குடியிருக்க வந்தும்  
மூன்றுமா தமாகிவிட்டது. அவன்  
பிடிப்பட்ட நாளிலிருந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்த அந்தக் குடும்பம் இரண்டு கிழமையாகத்தான் சிறிது கலகலப்பாக இருந்தது. காலைத் தேனீருக்காக குழந்தைகள் அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களுக்குப் பால்மா இல்லையென்ற மனத் தாங்களை அவன் அவனிடம் இரவு வெளியிட்டிருந்தான். அவன் கொண்டுவந்து கொடுத்த தேனீரை நின்ற நிலை

யிலேயே பருகவிட்டு புறப்பட்டான்.

“சிவங்காண்ணையிட்டைப் போன காச மாறியாங்கோ”

“நான் கடற்கரைப் பக்கம் போறன்”

கடற்கரையோரமாக நீண்டு செல்லும் அந்தப் பிரதான வீதி யில் அடிக்கடி நடந்த சம்பவங்களால் அந்தப்பகுதியே பாதிக் கப்பட்டிருந்தது. பழிவாங்கப் பட்டபல உயிர்களில் அவனது உறவினர்கள் பலரும், அழித் தொழிக்கப்பட்ட வீடுகளுள் அவனது வீடும் அடங்கியிருந்தது. தடுக்கப்பட்டவைத்துள் அடங்கும் அந்த வீதியும் கடற்கரையும் வெறிச்சோடிக் கிடக்கிறது. படகுகள் இரைந்து செல்லும் அலைகடலும் வாகனங்கள் இரைந்து செல்லும் நீண்ட தெருவும் மனிதநடமாட்டமின்றி சோபை இழந்து காட்சி அளிக்கிறது. நீரை நம்பி வாழும் மீன்களைப் போல கடலையே நம்பி வாழும் மக்கள் தொழில் செய்து வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இரவெல்லாம் தீக்குண்டுகளைக் கக்கி முழக்கமிடும் கடற்படைப்பீரங்கிக் கப்பல் வெகு தொலைவில் கடவில் நடுவே அசையாது அமைதியாக நிற்கிறது. காவலுக்காக ஒடித் திரியும் ஓரிருவிசைப்பட்டகுளின் இரைச்சல் மட்டுமே தூரத்தில் மெதுவாகக் கேட்கிறது. கடற்கரை ஓரமாக கொழுத்தி ஏரிக் கப்பட்ட குடிசைகளால் அந்த கடற்கரையின் வெண்மனல்

நிறம் மாறியிருந்தது. வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட வீடுகள், படகுகள், தளபாடங்களின் பகுதிகள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன. ஒரு மாணத்தில் தனியாக நடந்துசெல்லும் உணர்வுடன் வெறிச்சோடிக்கிடக்கும் அந்த வீதியால் அவன் நடந்தான்.

“தம்பி.. இப்பத்தான் இஞ்சாலை போருங்கள்... கெதியாப் போ மோசே”

இயின்து கிடக்கும் தனது வீட்டின் இடிபாடுகளை அகற்றி உபயோகமானவற்றை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கிழவர் அவனை எச்சரிக்கிறார்.

“அப்பு நீங்கள்தான் கவனம்... உதுக்கை நின்டா அவங்கள் வாறதும் தெரியாது”

நேரான அந்தப் பாதையில் தொலைவில் வரும்போதே எவரையும் கண்டு ஒதுங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் பதட்டமின்றி நடந்தான்.

அவனது வீடு வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட மறுநாளே அதையும் பார்த்துவிட்டுத் தான் அவர்களிடம் பிடிப்பட்டான். ஆனால் அவன் அவர்களிடம் பெற்ற அநுபவங்களின் பின் இவைகளைப் பார்க்கும் போது அவனிடம் மறைந்திருந்த அந்தப் பழைய உணர்வும் உறுதியும் மீண்டும் தளிர்விட்டு எழுவதை உணர்ந்தான்.

தீயால் எரிந்து கருகி இடிந்திருக்கும் அந்த வாசிக்காலையும் அதன் குழலும்தான் சாதாரண கடற்தொழிலாளியாக இருந்த அவனை உற்றம், சுற்றம், ஊர், நாடு, உகைம் என்று சிந்திக்க வைத்தது. அந்தச் சுற்றுடலில் பசுஞ்சோலையாக காட்சியளித்து வாணிநோக்கி அழகாக உயர்ந்து நின்று காற்றினிலாடிய தென்னை மரங்கள் குண்டுகள் பட்டுக் காய்ந்து கருகி முறிந்து கிடக்கின்றன... அந்த மரநிழல்களின் மணற்பரப்பில் தோழர்களோடு பகலிலும் இரவின் நிலவிலும் கூடி அமர்ந்து முடிவுகள் எடுத்து இயங்கிய நாட்கள்... நினைவுக்கு வருகின்றன... ஓவ்வொரு இரவிலும் கரைதெரிபாத அக் கடவின் நடுவே இடி மின்னல் மழை குளிர் எல்லாம் தாங்கி உடல் வருக்கி வலை இழுத்து தொழில் முடிந்து அவன் வரும்போது... அந்த அதிகாலையில் அலைஅடித்து மெழுகிவிட்ட அந்த மணற்பரப்பில் கால்பதிக்கும் போதெல்லாம் தாயின் மடியில் காலைவைக்கும் குழந்தையைப்போல அந்த மணவின் பிடிப்பை அவன் உணர்ந்திருக்கிறான்.

இன்று அந்த மணற்பரப்பில் நடமாடும் சுதந்திரத்தை யும் இழந்தவர்களாய் நின்ற போது... அதுவும் அந்த வடக்கு முனையிலிருந்து தெற்கு முனைவரை ‘பயங்கரவாதி’ என்ற பட்டப் பெயருடன் சிறைக்கைதிகளாக பூசா முகாமுக்குக் கென்று சித்திரவதைகளுக்குள் எழுகித் திரும்பியவர்களுள் ஒரு

வனக் அவன் மாறிய பின்பு... இடைக்காலங்களில் சூழல்களின் தாக்கங்களினால் சோர்வடைந்திருந்த உணர்வுகள் கடலைப் போலபொங்கி எழுந்தன. கடற்கரையில் நிலைகுத்தி நின்ற அவனது கண்களில் கண்ணீர் திரையிட்டது. தேகம் புல்லரித்தது: உறுதியான ஒரு முடிவுக்கு வந்த வனக் வீட்டை நோக்கி நடந்தான்.

“அண்ணை உங்காலை போகலாமே”

“ஓ... உங்காலைதான் போன வங்களாம் பாத்துப் போம்”

பின்புறமாக சயிக்கினில் மிக வேகமாக ஓடிவந்த ஒரு இளைஞன் அதே வேகத்தில் கேட்ட கேள்விக்கு வேகமாகவே பதிலைக்காறிவிட்டு நடக்கிறுன் மகாலிங்கம்:

ஓழுங்கை முனைப்பில் அவனது மனைவி சரசு அவனது வரவுக்காகக் காத்திருக்கிறான்.

“உங்களைத் தான் பாத்துக் கொண்டிருக்கிறன்... கோயிலடியிலை அரிசியும் பால்மாவும் குடுக்கினமாம்.. போம் வாங்கியரட்டே”

“ஓம்... அதுக்கெண்ணை பாதிக்கப்படேக்கை உதவிசெய்யிறதுதானே... இந்தியாவிலை போய் வாங்கலாம்... இஞ்சைவாங்கக்கூடாதே”

பின்னொக்களுக்கு பால்மாவாங்கிவிடவேண்டும் என்ற ஆவலுடன் நின்ற அவளுக்கு அவ

நது சம்மதம் மகிழ்ச்சியைத் தர கோவிலடியை நோக்கி விரைகிறார்கள்.

அந்தப் போராட்டங்களுக்கான கோவூங்களை முன்வைத்த வசதிப்படைத்த பலர் இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்று பாதுகாப்பாகவும் வசதி யாகவும் வாழ்ந்தனர். சாதாரண உழைப்பாளிமக்களே தமது வாழ்வும் சாவும் இந்த மண்ணில்த்தான் என்ற முடிவோடு இருந்தனர். இரவு அவனது மைத்துனர் இந்தியாவுக்கு வரும் படி அழைத்தபோது அவனுக்கு ஏற்பட்டிருந்த தாக்கங்களினால் பதில் சொல்ல முடியாதவருகை இருந்தான். இப்பொழுது அவனது முடிவை அவனுக்குத் தெரிவிப்பதற்காகவே அதைப்பற்றி வலிந்து சொன்னான். நின்று கேட்காமல் அவசரமாகச் சென்ற அவள்மீது அவன் இரக்கப்பட்டான்.

எழுபத்தேழுக் கலவரத்தில் தோழர்களோடு சேர்ந்து அந்தப் பகுதிகளில் ஆடைகளும் அரிசியும் சேர்த்து பல இடையூறுகளுக்கு மத்தியிலும் கிளி நொச்சி, வவுனியா போன்ற இடங்களுக்கு வொறியில் கொண்டு சென்றதை அவன் நினைவு கூர்கிறார்கள்.

ஒரு கெவர்த்தடியைத் துப்பாக்கியாகப் பாவனை செய்து நீட்டியபடி அவனது முத்தமகன் இளையவனைக் கலைத்துச் சுட அவன் பயந்து ஒடுபவனைப் போல கத்தியபடி ஓடி வந்து

அங்கு வந்து கொண்டிருந்த மகாவிங்கத்தின் கால்களைப் பின் புறமாகக் கட்டிப்பிடிக்கிறார்கள்.

“ரவி... கண்ணுக்கை குத்திக்கொள்ளாமல் விளையாடுங்கோ”

நாட்டின் நிலைமைகள் சின்னஞ்சிரிசுகளின் உணர்விலும் பிரதிபலிப்பதை உணர்ந்தவருகை அவர்களைக் காந்திக்காமல் விட்டு விட்டு அவன் கொடிப்பக்கமாகச் செல்கிறார்கள்.

கடற்கரையில் விரித்துக் காயப் போடப்பட்டிருந்த வலைகள் சில பாதி ஏரிந்தும் ஏரியாத நிலையில் இருந்தன. கோடியில் சுருட்டிப் போடப்பட்டிருந்த அவைகளை தூக்கி விரித்துப் பார்க்கிறார்கள்.

“மகாவிங்கண்ணை”

படலையில் யாரோ கூப்பிடுவதைக் கேட்டு விரித்தவலையைப் போட்டுவிட்டு முன்புறம் வருகிறார்கள்.

“உங்டை வீட்டைக் காட்டச் சொன்னவர்... வாறன் அண்ணை”

“ஓ... ஓ... தோழர் வாங்கோ... நான் எதிர்பார்க்கேலை”

“கொஞ்ச அரிசியும் பால்மாவும் கொண்டுவந்தனங்கள்”

சாதாரண கூலித்தொழிலாளியாக வாழ்க்கை நடத்தும் அந்தத் தோழர் பலவறுடங்களுக்கு முன் இருந்த அதே உறுதியுடனும் உற்சாகத்துடனும்

அந்த நெருக்கடியான குழலிலும் செயற்படுவதைக் கண்டு அவன் உற்சாகமடைந்தான்.

“நீங்களா கொண்டு வந்த வீங்கள்... மனிசிக்காறியும் அங்கைதான் போட்டா”

“ஓ... பொது ஸ்தாபனங்களை சேர்ந்து எங்கடைகடமையளைச் செய்யிறம்... எப்பிடி பூஸா அநுபவங்கள்... எங்களுக்கு போன்று இஞ்சை வரேக்கைதான் தெரியும்... நாங்களும் வெளியிலை எடுக்கிறதுக்கு முயற்சி செய்தனங்கள்... அதுக்கிடையிலை வந்திட்டியள்”

“இப்பதானே எல்லாம் சாதாரண விசயமாப் போச்கத் தோழர்”

“உண்மைதான்... ஆனால் உங்களைப்போலை ஆக்களுக்கு இது புது அநுபவந்தானே”

“சரியாச் சொன்னீங்கள் தோழர்... முழு நாட்டிலையும் மாற்றம் வரவேணு மென்னு இயங்கிற எங்களுக்கு அது புதிய அநுபவம் தான்”

தன்னைப் போலவே தனக்கு நேர்ந்த இன்னைகளை உணர்க்கூடிய அவரிடம் தனது அநுபவங்களைச் சொல்லிவிட வேண்டும் என்ற அவா அவனிடம் எழுகிறது.

“இஞ்சை பிரச்சனை நடந்த அடுத்த நாள்.. ரவுனுக்கு வந்து தோழரையும் சந்திச்சிட்டுத் தான் வந்தநான்... இடையிலை மறிச்ச வயதானவை ஒருபக்கம் வயதுகுறைஞ்சவையை ஒரு பக்கமாக பிரிச்ச விட்டாங்கள்.

## ● கேள்வியும் பதிலும்

ஒருவர்: அண்ணை... ரவுனுக்குப் போகலாமே?

மற்றவர்: பஸ்ராண்டிலைதான் நிக்கிருங்கள்...

என்னை முதலிலை வயதுபோன வையளைத்தான் விட்டவெங்கள். ஒருத்தன் வந்து மேலும் கீழுமாப் பாத்திட்டு இழுத்து அங்காலை விட்டான்”

உழைப்பால் இறுகிப்பருத்த, அவனது தோற்றம் போராளிகளின் தலைவர்கள் யாரைபோ அவர்களுக்கு ஞாபகப்படுத்தி யிருக்கவேண்டும் என்ற எண்ணிக்கொண்டு ஆவலுடன் அவன் கூறுவதைக் கேட்டார்.

“பேந்தென்ன பஸ்ஸிலை ஏத்திப் பலாவிக்குக் கொண்டு போனங்கள். இரவுத் தங்கள் அங்கைதான். ஆரோ மூனை மாரூட்டத்திலை ஓட வெளிக்கிடவருக்கு குடும் விழுந்தாம்”

“ஓ... நாங்களும் கேள்விப்பட்டனங்கள்”

“என்னைதையும் ஒரு ஆமிக்காறன் நல்லா கன நச்சான்... பெரியவன் போலைதான் கிடந்தது... என்ன பதவியோ தெரியேலை... அடுத்தநாள் எப்பிடியும் விடுவிக்கிறன் எண்டு சொன்னால் அடுத்தநாள் பாத்தாபஸ்களை கொண்டந்து அடுக்கிப்போட்டு ஏறச் சொன்னங்கள். கடைசி நேரத்திலைதான்

வந்து அவன் அதுக்குப் பொறுப்பா நின்டவுடனேட கதைச்சுப்பார்த்தான்... லிஸ்றிலை பதிஞ்சாச்சாம் விடமாட்டினமா மெண்டு அரைகுறைத் தமிழிலை சொன்னான்”

“ஓ... அவங்களுக்கையும் நல்லவங்கள் இருக்கிறுங்கள்”

“ஓ... பின்னே எங்களை எங்க கொண்டுபோற எண்டும் தெரியாது... நாங்கள்தானே பூஸா வுக்கு முதலாக்கள்... குருநகருக்குக் கொண்டு போருங்கள் எண்டு பார்த்தா கோப்பாய்ச் சந்தியாலே கைதடிக்குத் திரும்புது... ஆணையிறவதான் எண்டு யோசிக்க அவனும் ‘பரியறை’ திறந்துவிடுஞ்...”

அவனது மனைவி அந்தத் தோழருக்குத் தேனீர் கொண்டு வந்து கொடுக்கிறார்.

“இடையிலை மாங்குளத் திலை இறக்கி ஆருக்காள் அடிப்பட விட்டாங்கள்... சிலபேரை வாயால் சொல்ல முடியாத வேலையெல்லாம் செய்யச்சொன்னவங்களாம்...”

“ஓ... அப்பிடி மோசமா நடத்தியிருக்கிறங்கள்”

“ஓ... கேளுங்கோவன் இப்பிடியே வவுனியாவும் தான்டி அன்ராசபுரத்துக்கு கொண்டு போட்டாங்கள்... அங்கையும் ஒரு இரவுத்தங்கல்... வீட்டை போய் சப்பிடலாம் எண்டநம் பிக்கையிலை பலாலியிலையும் சாப்பிடேல்லை... தண்ணிலிடாயிலை தொண்டை நல்லா இறுகிப் போச்சு... அங்கை நின்டவங்

களைக் கேக்க... கக்கூசுக்குப் பக்கத் திலை இருந்த தொட்டியைக் காட்டினங்கள்... அதுக்கை கூட அடியிலை ஊத்தையும் பாசியும் கலந்த கொஞ்சத் தண்ணிதான் என்ன செய்யிறது சாறத்தாலை வடிச்சுத் தொண்டையை நினைச் சதுதான்”

“நல்லாத்தான் அனுபவிச் சிருக்கிறியள்”

“ஓ... இப்பசனங்கள் அநுபவிக்கிற கொடுமையோடை ஒப்பிடேக்கை இதென்ன... அடுத்த நாளும் பஸ்க்கை ஏத் திப்போட்டு கையளை பின்னுக்கு கட்டி காலோடை பின்னைச்சுப்ப போட்டு குனிஞ்சுபடி இருக்க விட்டாங்கள்... நிமிந்தா தலையிலை அடி... இஞ்சை பாருங்கோ கயிறு வெட்டின அடையாளம் இன்னும் மாறேல்லை”

கைகளை அவருக்குக் காட்டுகிறான்.

“வேள்விக்கு தலைகுனியிற கிடாயள் மாதிரி... உயிரோடை திரும்புவம் எண்ட எண்ணமே இல்லாமைப் போச்சு... சிறையிலை நடந்தமாதிரி எந்த இடத்திலை எண்டுதான் யோசிச்சன்... பேந்தும் எங்கையோ நேவிக்காம் பிலை நின்டமாதிரிக் கிடந்திது... கொழும்புக்கு, பஞ்சொடைக்கு போகுமெண்டு பாத்தா மலையள் தெரியது... மலை ஏத்தத்திலை ஏதோ மசல் புளக்கொண்டு நிக்கேக்கைதான் சாதுவாச்சரிஞ்சு நிமிந்து பாத்தன். ஒன்பது பஸ்ககள்... முன்னுக்கும் பின்னுக்கும் காவல்... ஒரு ஊர்வ

லம் போறமாதிரி... பிரிவினைக்கு பதிலா எங்கடை நியாயமான உரிமையளுக்கு போராடவே வூம் எண்டு நாங்கள் நடத்தின ஹர்வலங்கள் நினைப்பிலை வந்திது...”

மகாலிங்கத்தின் மனதில் பதின்துவிட்ட அந்த ஊர்வலங்கள்...

இன்று வெறிச்சோடிக்கிடக் கூம் அந்த வீதியில்... வான்களி லும் லொறிகளின் மேலும் நிறைந்து வழிந்தபடி, கடற்கரைக் காற்றல் செங்கொடிகள் படப்படக்க ஒரு யுத்தமுகைக்குச் செல்லும் போர்ப்படைபோல இளைஞர்கள் அணிதிரண்டு நகரில் நடந்த ஊர்வலங்களில் கலந்துகொள்ளச் சென்ற காட்சிகள் அவனது நினைவில் வருகின்றன.

“உண்மையிலை தோழர் சாவைப்பற்றி இனைச்ச அந்த நேரத்திலைதான் ‘மனிதன் ஒரு தடவைதான் வாழமுடியும்...’ எண்டு ‘வீரம் விளைந்தது’ நாவலிலை வாற அந்தவரைய முழுமையா ஞாபகமில்லாட்டிலும் நினைச்சுப் பாத்தன்... எனக்குத் திருப்பதி இல்லை... பாதிப்புகள் வரேக்கைதான் உண்மையளை உணருறம்”

இடைக்காலத்தில் தான் பொதுவேலைகளில் உற்சாகமிழந்திருந்தமைக்காக மகாலிங்கம் மனம் வருந்துகிறான்.

“பொய்யே ஆட்சிசெய்யிற இடத்திலை உண்மைக்கு தற்காலிகமா பின்னடைவு இருக்கத் தான் செய்யும்... ஆனால் போராடாமல் உண்மையளை நிலை நிறுத்தமுடியாது தோழர்...”

அந்தத் தோழரின் வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கை யூட்டுகிறது.

இருவரது கதைகளிலும் சமூகமாற்றத்துக்காகப் போராடும் அவர்களது உணர்வுகள் மேலும் வலுவடைந்து உறுதியாகவெளிப்பட்டன. அந்த நாட்டைச் சுற்றியுள்ள அவனுக்குப் பரிச்சயமான கடலும் அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்குழந்த கிராமங்களும், அதன்நடுவே நீண்டு கிடக்கும் வயல் நிலங்களும், இருண்ட காடுகளும், ஆறுகளும், அருவிகளி லும், அவை ஊடறுத்துப் பாயும் பச்சைப்பசேவென்றிருக்கும் புலவெளி களும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த அழகான மலைநாடும் வடக்கிலிருந்து தெற்குவரை நீண்டிருக்கும் அந்த அழகான தேசத்தையும் அதன்மக்களையும் அவர்கள் நேசிக்கக்கற்றுக் கொண்டு பலகாலமாகி விட்டது. செங்காடியின் ஆட்சியின் கீழ் சாதி, இன், மத, பேதமற்ற ஒரு அமைப்பை அந்த நாட்டில் உருவாக்க தமது வாழ்வை ஒழுப்பதற்கும், அவர்கள் தயாராகி இருந்திருக்கிறார்கள்.

“தோழர்..... பிரிட்டிஷ் கொடியும் அங்கையெங்கையோ பறந்திது.”

“ஓ அணைக்கட்டிலை பறந்திருக்கும்... அவையின்றை உதவியிலைதான் கட்டுப்படுதாம்”

“எனக்கு... கையளும் பின்னலை கட்டினபடி சாகப் போற மெண்ட முடவோடை அந்தக் கொடியைப்பாக்கேக்கை... கெப்டிப் பொலாவை, வீர புறனப்பு வின்றை ஞாபகம் தான் வந்திது”

“ஓ அவையளையும் கையிளைக் கட்டி அந்த மலைநாட்டிலை தான் வைச்சுச் சுட்டவங்கள்... உண்மேலைஅவங்களைப் போராட்டங்களும் இன்னும் வெற்றி பெறேல்லை... அதாலைதான் இந்தப்பிரச்சனையளும் நீடிக்குது...”

“ஓ... பேந்து கதிர்மாகப் பாதையாலை காலிக்கு கொண்டு போனங்கள்... முன்னுக்கு ஸ்பீக் கரிலை யாழிப்பாணத்திலை இருந்து பயங்கரவாதியளைக் கொண்டுவாறுமென்டு பிரச்சாரம்... தெருநீள்துக்கு ஒரே சனக்கூட்டம்... சனங்கள் பாவம் எவ்வளவு காலத்துக்குத்தான் இவங்கள் காட்டுற வேடிக்கையளிலைஏமாறப்போகுதோ... ஒரு புதுசாகட்டின பள்ளிக்கூடத்கட்டிடம் மாதிரி... நாங்கள் தான் கூட்டித் துப்பரவாக்கினம்... சிலபேர் நல்லாக்கொடுமைப்படுத்துருங்கள்... சில நல்லவங்களும் இருக்கிறங்கள்... கொண்டுபோன உடனியே தகவல்களைக் கேட்டிட்டு புறுபுறுத்த அதிகாரியும் இருக்கிறுன்... அவங்களைப்போலை ஆக்ளாலைதான் நாள்செண்டாதல் மனத்தென்போடையாவது என்னை வரமுடிந்தது”

தெருப் படலையைத் திறந்து கொண்டு இரண்டு முன்று புது முகங்கள் வருகின்றன.

“ரவுணிலை ஏதோ பிரச்சனையாம். கெதியாப் போகவே னும்”

தோழர் இருக்கையைவிட்டு எழுகிறார்.

“மனிசிக்காறி சமையலுக்கு அடுக்குப் பண்ணுருபோலை”

“அதுக்கென்ன தோழர் நாங்கள் அடிக்கடி வருவம் தானே... அது... இருக்கத் தோழர்... போர்க்களத்திலை நின்டு உபதேசம் செய்யிறதிலை பிரடியாசனமில்லை. பாதிப்பு களுக்கு எதிரா மக்களோடை நின்டு நாங்களும் போராட வேணும்... உறுதியா இருங்க தோழர்... வாறன் தோழர்... அக்கா...வாறன்”

உணர்வோடு கூறிவிட்டு அந்தத் தோழர் விடைபெறுகிறார். படலை வரை வந்து அவர்களை வழியனுப்பி விட்டு நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்த மனத்துடன் மீண்டும் கோடிப்பதகம் சென்று அந்த வலையைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வருகிறார்.

என்ன மாதிரி இன்னைத்கு வாறியவோ...”

அவனது மைத்துனர் இந்தியா கொண்டு செல்வதற்காக தோளில் சுமந்துவந்த சாமான் பொதிகளை இறக்கி வைத்து விட்டுக் கேட்கிறார்.

“இல்லை மைச்சான்... இவ்வளவு சனங்களும் இஞ்சை இருக்க நாங்கள் மட்டும் தப்பினுப் போதுமே...”

“உங்களுக்கு விருப்பமில்லாட்டி நில்லுங்கோ... உதென்ன... உதிலை ஏன் மின்க்கெடுரு... உதை இனிப் பொத்தேலாது”

“உங்களோடைவராட்டி... இதைப் பொதித்ததான் தீரவேணும்... கரையிலையாதல் போடலாம்”

மகாலிங்கம் உறுதியாகக் கூறிவிட்டு பொறுமையாக நிதானமாக அந்த வலையைப் பொத்தத் தெடாங்கினான்.

## தமிழ் அயல்மொழிகளும் - 2

சி. சிவசேகரம்

தமிழும் அயல்மொழிகளும் பற்றிய முன்னைய கட்டுரையில் அயல்மொழிகள் பற்றி தமிழுள் நிலவும் கருத்துக்கள் சிலவற்றைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழின் தொன்மையும் தூய்மையும் பற்றி நம்முள் நிலவும் பிரமைகள் சிலவற்றின் அடிப்படையில் நோக்கினால் தமிழர்கள் கவிதை பாடிக்கொண்டிருந்த காலத்தில் மற்ற மனிதர்கள் எல்லாம் உருமல்கள் மூலமும் சைகைகள் மூலமும் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள் எனவும் ஒரு காலத்தில் தமிழே உலகின் ஒரே மொழியாயிருந்தது எனவும் எண்ணத் தூண்டும். இவ்வாரூன் ஒரு மொழிவெறி சார்ந்த நிலைப்பாடு மிகப் பெரும்பாலான தமிழர் மத்தியில் நிலவில்லையென்றாலும், தமிழின் தொன்மையும் தூய்மையும் பற்றிய வாதங்களின் செல்வாக்குத் தமிழின் வளர்ச்சிக்குப் பொதுவாகவே ஒரு தடையாக இருந்துள்ளது. கட்டுரையின் மையமான விஷயத்துக்கு வருமுன் தமிழின் தொன்மை பற்றிய என்வேடிக்கையான ஒரு சிந்தனையைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். தமிழிலிருந்தே பிற உலக மொழிகளின் சொற்களெல்லாம் பிறந்தன என்ற வாரூன் வாதங்களைப் பார்த்தபோது, தமிழிலிருந்து பிறந்த பிற மொழிச் சொற்கள் யாவும் தமிழுக்கே உரியன என்பதால், பிறமொழிச் சொற்கள் யாவுமே அடிப்படையில் தமிழ்ச் சொற்களாகிவிடுகின்றன. எனவே சகல பிறமொழிச் சொற்களையுமே தடையின்றித் தமிழ்ச் சொற்களாகவே கருதிப்பயன்படுத்தலாம் என்று நினைத்துக்கொண்டேன். தமிழில் கலப்படம் என்ற கருத்தே அர்த்தமற்றுப் போய்விடுமாரூன் இத் தொன்மை வாதமும் தன்னையறியாமலே அதனுடன் முரண்பட்டு நிற்கும் தூய்மை வாதமும் மொழி வளர்ச்சியின் அடிப்படையையே அறியாமையால் வருவனவை அன்றி வேறல்ல.

தமிழின் வளர்ச்சிக்குப் புதிய சொற்களும் சொற்றெட்டர்களும் அவசியம் என்பதைத் தூய்மை வாதிகள் உட்பட யாவருமே இன்று ஏற்றுக்கொள்கிறார்கள். இப்புதிய சொற்களை எவ்வாறு உருவாக்குவது என்ற விஷயத்தில் தான் முக்கியமான கருத்து வேறு

பாடுகள் காணப்படுகின்றன. என்னவில், தமிழில் உள்ள “வேர்களை” அடிப்படையாக வைத்து நவீன சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு மொழிக்கான புதிய சொற் களைப் புணியும் கொள்கை நடைமுறையில் சாத்தியமல்ல என்பதாலும் மொழியின் வளர்ச்சிக்குப் பாதகமானது என்பதாலும் அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட வேண்டியதாகிறது. தமிழின் வளர்ச்சியின் வரலாறும் இக்கருத்தை மறுக்கிறது. எனவே தமிழில் புதிய சொற்களின் வருகைபற்றிய மற்றொரு பழைய பேணும் கொள்கையை மட்டுமே இங்கு பயனுள்ள விவாதத்திற்குத் தகுந்ததாகக் கருதுகிறேன்.

தமிழில் புதிய சொற்கள் அயல்மொழிச் சொற்களைத் தமுஹியனவாயில் அவசியம் எனும் கொள்கையில் ‘மரபு’ பற்றிய வியாக்கியானங்கள் வேறுபடுகின்றன. ஆயினும், முறையான எழுத்து மொழி என்று நிறுவப்பட்ட ஒரு மொழியின் சொல்லுமைப்பு விதிகட்கமையவே புதிய சொற்கள் புணியப்படவேண்டும் என வலியுறுத்துகின்ற அளவில் பல வேறுன மரபுவாத நிலைப்பாடுகள் ஒற்றுமை உடையன. இந்தமுறையான எழுத்து மொழி பற்றிய கருத்துக்களோ பெறிதும் வேறுபடுகின்றன. சிலரது கருத்தில், அது பண்டிதர்கள் அடையாளங் காட்டும் செந்தமிழாகவும், வேறு சிலரது கருத்தில் இன்றைய பாடநூல்களிற் காணக்கூடிய இலகு தமிழாகவும், இன்னுஞ் சிலரது கருத்தில் தரமான நவீன பத்திரிகைகளில் காணக்கூடியதும், வட மொழி எழுத்துக்களை உட்படுத்தியதும் அடிப்படையான இலக்கண விதிகளைப் பேணுவதான தமிழாகவும் அது அடையாளங் காணப்படலாம். ஆயினும், பேச்கவழக்கில் பரவலான பழக்கத்திலுள்ள பல, அயல்மொழிச் சொற்களை (முக்கியமாக ஆங்கில வாயிலாக நம்மை வந்தடைந்தவற்றை) தமிழாகக் கருத மறுக்கின்ற அளவில், ஒரு முக்கியமான ஒற்றுமை உள்ளது. எந்தவொரு அயல்மொழிச் சொல்லும் ‘தமிழ்ப்படுத்தப்பட்ட’ பின்பே தமிழாகக் கருதப்படும் தகுதி பெறுகிறது.

இத்தகைய அணுகுமுறை முற்றிலும் தவறானதோ அல்லது அப்படியே பிற்போக்கானதோ அல்ல. இந்த அணுகுமுறை மொழியின் அடிப்படையான ஒழுங்கைப் பேணவும் புதிய சொற்களின் வருகையால் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகின்ற அளவில் ஓரளவு அவசியமானதாகவும் கூட அமைகிறது. ஆயினும் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், சமகாலத் தேவைகளையாட்டி மாற்றங்கள் ஏற்பட வேண்டிய அவசியத்தையும் ஒதுக்கி விட்டு ஏதோ ஒரு காலகட்டத்தில் விறைத்துப்போனதான நிலை

யில் மொழியை நோக்கும் போது இந்த அணுகுமுறை மொழி வளர்ச்சிக்குப் பாதகமானதாகிறது.

தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் ஒரு காலத்திற் புகுந்த போது அவை முற்றுகவே தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவிலேயே தமிழில் இரண்ந்தன. பிற அயற் கலாச்சாரத் தொடர்புகள் மூலம் தமிழுட் புகுந்த மற்றைய அயல்மொழிச் சொற்களுங்கூட இவ்வாரே தமிழில் புகுந்தன. ஆயினும் பின்னைய காலகட்டம் ஒன்றில் வட இந்திய கலாச்சாரத்தின் பெரும் தாக்கத்தின் விளைவுகள் வடமொழிச் சொற்களை அவை பரிச்சயமான வடிவிலேயே தமிழில் பிரயோகிக்கும் நிலையை உருவாக்கின. இத் தேவையை நிறைவுசெய்யக் கிரந்த எழுத்துக்கள் பயன்பட்டன. தமிழுக்குப் பரிச்சயமற்ற ஒசைகளும் ஒசை ஒழுங்குகளும் தமிழுக்குப் புறம் பாளவை என்று ஒதுக்கப்பட்டுப் பழைய தமிழ் அரிச்சுவடியின் அடிப்படையிலேயே தமிழ் எழுதப்படுவது உகந்தது என்று ஏற்கப் பட்ட பின்பும் கூட ஷ. ஸ. ஜி. ஹ. ஆகியனவும் க்ஷ என்பதைக் குறிக்கும் கூட்டெழுத்தும் ஸ்ரீ என்ற கூட்டெழுத்தும் தமிழ் எழுத்துக்களுடன் சிலசமயம் பிரயோகிக்கப்படும் எழுத்துக்களாக எஞ்சின. இன்று இவற்றை எழுத்துத் தமிழினின்று அகற்றுவது நடைமுறையில் அசாத்தியமாகிவிட்டது.

இந்த எழுத்துக்களின் பயன்பாட்டினால் தமிழின் தூய்மை கெட்டுவிட்டது என்று அழுவோரது என்னிக்கை நாளாந்தம் குறைந்து வருகிறது என்பதே இவ்வெழுத்துக்கள் தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுவிட்டன என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும் பல அயல்மொழிச் சொற்களை, அவை பேச்சு மொழியில் பரிச்சயமானவாறு, முடிந்தவரை சரியாக உச்சரிக்கக் கூடியவாறு எழுத இந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன. (உதாரணமாக: ரஷ்யா, ஸபெயின், ஹங்கேரி, ஜேர்மனி; புஸ்வாணம், கோஆஷம், ஹலோ, அல்ஹாஜ்) எழுத்தில் இவற்றின் பிரயோகமே சில அயல்மொழிச் சொற்கள் தமிழ்ப் பேச்சிற் புழங்கும் வடிவங்கள் எவ்வளவு தூரம் நிலைநாட்டப்பட்டுவிட்டது என்பதையும் அவற்றை எழுத்திலும் சரிவரக் குறிக்கும் தேவை எவ்வளவு தூரம் உணரப்படுவதோ து என்பதையும் கூட்டிக் காட்டுகிறது. ஆயினும் தமிழ்ப் பேச்சுவழக்கில் உள்ள சகல அயல்மொழிச் சொற்களையும் தமிழ் எழுத்தில் சரிவர எழுத இயலாது என நாம் அறிவோம். இப் பிரச்சனைக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்ற கேள்விக்குத் தரப்படும் விடைகளில் பழைய பேணவு வாதத்தின் தீவிரத்தை வெவ்வேறு அளவு களில் நாம் அடையாளங் காணமுடியும்.

தமிழ்ப் பேச்சுவழக்கு சில அால்மொழிச் சொற் பிரயோகங்களைத் தன்னுடைய ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டுள்ளனமே இன்று நிலைநாட்டப்பட்டுவிட்டது. பழக்கத்தில் உள்ள எழுத்து முறையால் இச் சொற்களைச் சரியாகக் குறிப்பிடுவது இலக்கண விதிகட்குச் சிறிதும் உட்படாமலுங் கூட இயலாது போய்விட்டது. இந்நிலையில், பேச்சுவழக்கு பல வேறு புதிய ஒசைகளைத் தனித்தனியான ஒலியன்களாக அடையாளங் காணுகின்றதெனின், அந்த ஒசைகள் ஒவ்வொன்றும் தனித்தனி எழுத்துக்களால் குறிக்கப்பட வேண்டிய தேவை மறுக்கமுடியாத ஒன்று. F எனும் ஆங்கில எழுத்துக்குரிய ஒசைக்கு ‘ஃபு’ என்றும் T, D வேறுபாட்டைக் காட்ட ர’ எனும் எழுத்தைப் பயன்படுத்துவதும் பிரச்சனைக்கு நேரடியாக முகங்கொடுக்கவும் மனமின்றி அதை மறுக்கவும் துணிவின்றி மேற்கொள்ளும் நடவடிக்கைகளே. இவ்வாருண தீர்வுகள் மேலும் புதிய பிரச்சனைகளையே உருவாக்குகின்றன. தமிழ் எழுத்தில் ஏற்கெனவே உள்ள குறியீடுகளைமட்டுமே பயன் படுத்திப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சி தமிழ் எழுத்துக்கள் எனப்படுவதை மட்டுமே தமிழுக்கு உரியன் எலும் கருத்தையும் அவை தமிழுக்கு என்றுமே உரியனவாயிருந்தன என்ற மயக்கத் தையும் தன்னக்கத்தே கொண்டுள்ளது. நாம் இன்று பாவிக்கும் தமிழ் எழுத்துக்கள் நீண்ட கால வரலாற்றுப் போக்கில் மாற்ற மடைந்தனவும் அச்சியந்திரத்தின் வருகை மூலமே உறுதியான தொரு ‘நிரந்தர’ வடிவை அடைந்தன என்பதும் நாம் நினைவு கூர வேண்டியவை. இன்று ஷ, ஜ, ஹ, ஸ, என்பவற்றின் அந்தஸ் தும் ‘ஃபு’ வின் பரவலான பிரயோகமும், புதிய எழுத்துக்களின் அவசியத்தையும் ஃ என்ற எழுத்து இன்று எவ்வாறு பயன்றிறப் போய்விட்டது என்பதையுமே குறிக்கின்றன. T யைக் குறிக்க ர’ வின் பிரயோகம் T - D வேறுபாடு ர - ற வேறுபாட்டின் அளவுக்கு (அல்லது அதனின் மேலாக) உயர்ந்து நிற்கிறதோ என்ற ஜயத்தை எழுப்புகிறது. புதிய எழுத்துக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கேள்விக்கு என் பதில் அவை ஷ, ஜ, ஹ, ஸ, ஆகியன போன்று தனி எழுத்து அந்தஸ் துடையனவாக இருப்பது நல்லது என்பதே. தமிழ் எழுத்துக்களை மட்டுமே பாவித்துக் கொண்டு புதிய ஒசைகளைக் குறிக்கும் வடிவங்களைச் சிருஷ்டிக்கும் முயற்சி மேலும் குழப்பமான விளைவுகட்டுகே இடமளிக்கும்.

புதிய எழுத்துக்களின் தேவை பற்றிய கருத்தில், அவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கங்களைப் பலர் தவறுகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றே தெரிகிறது. புதிய ஒசைகளைக் குறிக்கும் எழுத்துக்கள் அவசியமில்லை என்பதைக் கூறும் சில வாதங்களை அவதானித்தால் இது விளங்கும்.



## உறுதி.....

### ஓ சுத்தியா

ஏதுமறியாத எங்களை...

விலங்கிட்டு

வெகுதொலைவில் வைத்து

உண்மைகளை மறுத்து

உரிமைகளைப் பறித்து

ஊழையாக்கியவர்களே...

எங்கள் நியாயங்கள்

உங்களுக்கு

போவிகள் —

உங்கள் வாதங்களோ

ஓ.....!

நித்தம் நித்தம்

மாருத தண்டனைகள்

அவை எம் இதயத்தின்

மாருத வடுக்கள்...

அதிகாரத்தின் ஆணவத்தால்

எம் உடல்கள்

உலை போயினும்,

உயிர்கள்.....

சிறைக்கதவைத் தாண்டி

ஒடிடும்

எம் இரத்த வெள்ளத்திலை

கலந்து,

என்றே ஒரு நாள்

பொங்கிப் பெருகி...

உழையழிக்கும்

இது உறுதி!

“ஒளிவிடும் விண்மீன்

வருவது உறுதி

குழந்திடும் இருஞும்

போவது உறுதி”

“பிற மொழி பேசுவோர் தமிழ்ச் சொற்களைச் சரியாகவே உச்சரிக்கிறார்களா? ர - ற, ன - னா, ல - ள - ழ பேதங்கள் ஐரோப்பிய மொழிகளில் இல்லையே! ல - ர பேதமே கூட சின ஜப்பானிய மொழிகளில் இல்லையே! தமிழ் மட்டும் ஏன் மற்ற மொழிகளின் ஒசைகளைச் சரியாக ஒலிக்க வேண்டும்?”

இவ்வாருண வாதங்களில் சில தவருண ஊகங்கள் உள்ளன. தமிழில் பிற மொழிகளில் உள்ள சகல ஒசைகளையும் புதுத்தும் தேவையை யாருமே வலிபுறுத்தவில்லை. அது மட்டுமல்ல அது சாத்தியமான விஷயமுமல்ல. உலகில் எந்த ஒரு மொழியுமே மனிதனுடைய குரல் உறுப்புக்கள் எழுப்பும் கல ஒசைகளையும் குறிக்க வல்லதும் அல்ல. அவ்வாறு குறிப்பது, மொழியின் தேவையோ நோக்கமோ அல்ல. அதே சமயம் பிற மொழிகளுள் காலப்போக்கில் புதிய ஒசைகளே புகவில்லை என்பது ஒரு தவறு கருத்து. இந்தியில் F, Z ஆகிய ஒசைகளைக் குறிக்கும் வள்ளும் இரண்டு எழுத்துக்களை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிங்க ஊத்தில் F ஜக் குறிக்கப் புதிய எழுத்து ஒன்றுக்கு இரண்டு வடிவங்கள் பரவலான பழக்கத்தில் உள்ளன. ஆங்கிலம் அதன்

வினாதொன்று உச்சரிப்பு விதிகள் காரணமாக அதனுட் புகும் சில அயல்மொழிக் சொற்களை அவற்றின் மூலத்தில் உள்ளவாறே (அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் ஆங்கிலேயர் பரவலாக உச்சரிக்கும் முறையில்) ஏற்றுள்ளது. உதாரணமாக இன்றைய ஆங்கிலத்தில் உள்ள கணிசமான பிரெஞ்சு மொழிக் சொற்கள் (ஆங்கிலேயர் உச்சரிக்கக் கூடியவாரூண் வகையில்) பிரெஞ்சு ஒசைகளைக் கொண்டே உச்சரிக்கப்படுகின்றன. அந்நியப் பிரமுகர்கள். ஊர்கள் போன்றவற்றைக் குறிக்கும் சொற்களை முடியுமான வரை ‘சரியாகவே’ உச்சரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. அவ்வாறால் ஆங்கிலத்தில் ‘மடு’வக்கும் ‘மாடு’வக்கும் ஏன் வேறுபாடு காட்டுவதில்லை. மரத்தமிழனுக்கும் மரத்தமிழனுக்கும் ஏன் வேறுபாடு காட்ட முனைவதில்லை என்றவாரூண் கேள்விகள் எழவாம். இதற்கு ஒரே ஒரு பதில் தான் உள்ளது. ஆங்கிலேயர்கள் மரத்தமிழனுக்கும் மரத்தமிழனுக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய அக்கறை காட்ட வேண்டிய நிர்ப்பந்தமில்லை. நம்முடைய நிலையோ வேறு. நாம் தேவே தீர்வு நம்முடைய குழலுக்கு நமது மொழி எவ்வாறு முகங் கொடுக்க முடியும் என்ற கேள்வியின் அடிப்படையில் அமையலாமே ஒழிய மற்றவர்களது மொழிகளுடைன் அந்தஸ்துப் பிரச்சனையின் அடிப்படையில்லை.

தமிழ் மொழியில் அயல் மொழிக் சொற்கள் புகுந்த வரலாற்றுச் சூழலும் அச் சொற்கள் தமிழில் வகிக்கும் பங்கும் நாம் அடிப்படையாகக் கருத்திற் கொள்ள வேண்டியவை. (தமிழில் புகுந்துள்ள ஆங்கிலச் சொற்களோ அல்லது தமிழர் அறிந்த ஆங்கிலப் பேர்களோ ‘ஆங்கில மொழியில் உச்சரிக்கப்பட வேண்டிய விதமாகவே’ தமிழில் உச்சரிக்கப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்களில் பெருவாரியானவை பூரண ஒருமை யுடைய உச்சரிப்பு முறையில் ஆங்கிலேயராலே கூட உச்சரிக்கப்படுவதில்லை: பேச்சத் தமிழில் சகல அயல்மொழிக் சொற்களுமே, தமிழரால், தமக்கு வேறுபடுத்துக் காட்டக் கூடியதும் வேறுபாடு காணக் கூடியனவுமான ஒசைகள் மூலமே பேச்சில் வழங்குகின்றன.) தமிழிற் புகுந்து நிலைத்துவிட்ட அயல்மொழிக் சொற்கள் காலத்தின் தேவை கருதியே பெரிதும் புகுந்தன. அவற்றைத் ‘தமிழ்ப் படுத்துவது’ முன்னரை காலத்திற் சாத்தியப்பாக இருந்தது போல இப்போது ஏன் சாத்தியமாக இல்லை என்பது ஒரு பயனுள்ள கேள்வி. இக் கேள்விக்கான முழுமையான விடையை இங்கே தருவது இயலாது. ஆயினும் முன்னைய குழந்தைகளில் வந்த அயல்மொழிக் சொற்களின் தொகையும் அவற்றைத் தமிழ்ப் படுத்தல் மூலம் உருவாகக் கூடிய சிக்கல்களின் தன்மையும் இன்றைய நிலையுடன் ஒப்பிடுகையில் சிறியன. ஹரி என்பது அரி என்று தமிழ்ப்படும் போது அரி

என்ற சொல் வரும் குழந்தைகள் அது விஷ்ணு என்று தீர்மானிப்பதால் அரி என்பதன் பிற பொருட்கள் அங்கு கொள்ளப்படுவதில்லை. மறுபுறம் இதுவே கவிதையில் சில வடைக்கு இடமளித்து ஒரு பலவீனத்தை பலமாக மாற்றி விடுகிறது. மொத்தமாகப் பார்த்தால் புதிதாக வந்த அயல்மொழிக் சொற்களின் தமிழ்ப் படுத்தல் சில பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் அவை மொழியின் பண்பாட்டின் வரம்புகளுள் நெருக்கடியொன்றைத் தோற்றுவிக்கவில்லை. எனவே தமிழால் தன் மரபுக்குப்பட்ட ஒவ்வொன்றும் ஒலிச்சேர்க்கைகள்தும் வரையறைக்குள் தொடர்ந்தும் இயங்க முடிந்தது.

நவீன குழலோ மிகவும் வேறுபட்டது. நவீன தொடர்புச் சாதனங்களின் வருகையும் அயல் மொழிகளுடன் பெரிதளவு பரிசு செய்யும் வகித்த பங்கு பெரியது. அது மட்டுமன்றி, அவை தமிழ்மூடன் கொண்டுவந்த புதிய சிந்தனைகளும் புதிய பண்டங்களின் பேர்களும் மூன்று நான்கு நூற்றுண்டுகளாகத் தேக்கமடைந்திருந்த ஒரு சமுதாயத்தின் மீதும் அதன் மொழியின் மீதும் ஏற்படுத்திய பாதிப்பு மிகவும் பெரியது. பண்டங்களுக்குத் தமிழில் பேரிட முயல் வதற்கு முன்னமே அவற்றின் ஆங்கிலப் பேர்கள் பெருமளவுக்கும் அவற்றின் மூல வடிவத்திலோ அல்லது கணிசமான சிறைவட்டஞை தமிழ்ப் பேசும் சமுதாயத்தில் பரவிவிட்டன. இதற்கான உதாரணங்களைத் தேடவேண்டுமானால் நாமொவ்வொருவரும் அன்றைப் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களின் தொகையை மதிப்பிட்டால் போதும்; வாரென்லி விளம்பரங்கள், திரைப்படம், பத்திரிகை விளம்பரங்கள் ஆகியன சிலசமயம் ஏன் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துகின்றன என்று சிந்தித்தல் பயனுள்ளது. என்னளவில் இந்த நூற்றுண்டில் தமிழில் புகுந்த அயல்மொழிக் சொற்களில் ஒரு கணிசமான பகுதி தமிழ்ப்படுத்தப்படாத வடிவிலேயே தொடர்ந்தும் பேச்சத் தமிழில் பயன்படுத்துவது ஏற்ததாழ உறுதியாகிவிட்டது. இன்னுமொரு பகுதி அவற்றைத் தமிழ்ப்படுத்துதல் அவற்றை அதிகம் ஒசைக்கிடைவின்றி உச்சரிக்க அனுமதிக்கும் என்பதால் அல்லது அவ்வாறு தமிழ்ப் படுத்தலால் புதிய சிக்கல்கள் தோன்ற இடமிராது என்பதால் தமிழ்ப்படுத்தப்பட்டு நாளடைவில் தமிழே போன்று அமையும் என்று எண்ணலாம். எவ்வாறுயினும் இவை அனைத்துமே தமிழினின்று நீக்கக் கூடாத (நீக்க இயலாத) விதமாக தமிழில் ஒரு பகுதியாகிவிட்டன. எனவே இவற்றுடன் தொடர்புடைய புதிய ஒசைகள் யாவுமே நவீன தமிழின் புதிய ஒசைகளாக கருதப்படவேண்டுமெயோழிய அவற்றின் மூல மொழிகளது ஒசைகளாக அல்ல. நாம் நினைவிலிருத்த அவசியமான விஷயங்கள் மேலும் இரண்டு உள்ளன. தரப்பட்ட மொழியொன்றைப்

பேசுவோரால் இன்னொரு மொழியிலுள்ள சொல் பயன்படுத்தப் படும்போது அது அவர்கட்டுப் பரிச்சயமான ஒனி எழும்பும் முறையிலேயே ஒலிக்கப்படுகிறது. எனவே தமிழர்கள் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களின் ஒசைகள், முக்கியமாக உயிர் எழுத்துக்கட்டுரியனவும் ஒரு லீல மெய்யெழுத்துக்கட்டுரியனவும், ஆங்கிலத்தைத் தாய் மொழியாய்க் கொண்ட ஏந்தப் பிரிவினரதும் பாவணையிலுள்ள ஒசைகளினும் பெரிதும் வேறுபட்டவையே. எனவே பிரச்சனை ஆங்கில (மற்றும் அயல்மொழிச்) சொற்களைச் சரியாக உச்சரிப்பது தொடர்பானது அல்ல. மற்றது, ஆங்கில அறிவு இல்லாத தமிழர்கள் கூட, அன்றூடப் பாவணையில் உள்ள பல பொருட்களையும் பேர்களையும் அவற்றுக்குரிய (தமிழுக்குப் பரிச்சயமில்லாத) ஒசைகளை (அண்ணளவாகவேனும்) பயன்படுத்தியே குறிப்பிடுகின்றனர்.

இது எவ்வாறுயிருப்பினும் மனிதர்களன்றும் அர்களன்றும் பேர்களை தமிழில் குறிப்பிடும் பிரச்சினையையொட்டியே தமிழில் பேச்கக்கும் ஏழுத்துக்குமிடையில் ஒரைச்சகளைக் குறிக்கும் விஷயத்திலான முரண் பாடுபெற்றிய கவனம் பெறிதும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல சமயங்களில் “ஆங்கிலேயர் (ட்டிருவுவர்லுவர்) என்று உச்சரிக்கும்போது நாம் மட்டும் ஷேக்ஸ்பியரேஞ்சு சரியாக உச்சரிக்க அவசியம் என்ன?” என்றவித மான வாதங்களை நாம் சந்திக்க நேருகிறது. என்னளில் இது முக்கியமான அம்சம் அல்ல எனி னும் இங்கு கூட தமிழ்ப்பேசும் சமுதாயத்திற்குள்ளேயே பழக்கத் தில் உண்ண சில பேர்களைத் தமிழில் சரியாக எழுத முடியாது என்பது கவனிக்கத்தக்கது. ஒரு சில இடங்களில் கிரந்த எழுத்துக்கள் நான்கும் துணைக்கு வந்தாலும் மற்ற இடங்களில் பிரச்சனைகள் தீர்ந்ததாக இல்லை. B—P, I—D, K—G வேறுபாடுகள் Z, F ஒன்றி கள் போன்றன தமிழர்களின் பேர்களின் ஆங்கில வடிவங்களில் கவனமாக வலியுறுத்தப்படுகின்றன; பேச்சில் கவனமாக வேறுபடுத் தப்படுகின்றன; ஆனால் தமிழ் எழுத்தில் காட்ட இயலாதுபோய்விடு கின்றன. எனவே அந்நியர்களுக்கு நாம் தாழ்மையுடன் செலுத்தும் மரியாதைக்காக அன்றி நம் சமுதாயத்தின் சக மனிதர்களன்று பேர்களைச் சரியாகவே உச்சரிக்கின்றோம் என்று உத்தரவாதப்படுத்தலே தமிழ் எழுத்தில் கீர்திருத்தம் இங்கு முதலில் அவசியமாகிடுது.

ஜப்பானியர்கள் வ, ஏ என்னும் ஒவிகளை அறியார், ர-ற, ன-ன வேறுபாடுகளை அறியார் என்பது உண்மை. ஆனால் ஜப்பானியர்களது பேச்சின் பிரதான ஒரை வேறுபாடுகளை அவர்களது ஏழுத்துமுறை தெளிவாக எடுத்துக்காட்டவல்லதா என்பதுதான் பிரச்சனையேன்று ஜப்பானிய மொழியில் எத்தனை தமிழ் ஒரை களைக் குறிக்கமுடியும் என்பதல்ல. ஜப்பானிய மொழியிலோ, ஆங்கிலத்திலோ, சின மெரழியிலோ, ரஷ்ய மொழியிலோ உள்ள ஒரை

களை எல்லாம் தமிழில் சேர்க்கவேண்டுமோ என்ற விவாதத்துக்கே இங்கு இடமில்லை. சமகாலத் தமிழ்ப் பேச்சில், பேசுவோர் தெளி வாக வெறுபடுத்தி இனங்கானும் ஒசைகளை அதாவது ஒன்ற ஸிட்தில் இன்னொன்றை இட்டால் அர்த்தமே மாறக்கூடியளவு முக்கியமான வேறுபாடு காட்டும் ஒசைகளை. தெளிவாக எழுத்தில் குறிக்கக் கூடுமாயிருக்கவேண்டும். இதுவே சமகாலத் தமிழின் பிரச்சனை. இந்த அடிப்படையிலேயே பிரச்சனையை அணுகினால் புதிதாகப் புகுத்தவேண்டிய எழுத்துக்களின் தொகை அதிகமல்ல என்பதை உணரலாம். அவற்றின் வடிவம்பற்றிய முடிவின் விவரங்கள் முக்கியமானவையல்ல. அவை தமிழுக்கு அவசியம் என்பதை நாம் உணர்ந்து செயற்பட்டால் பயனுள்ள ஒரு தீர்வைக் காண்பது சிரமில்லை.

செந்தமிழுக்கு . . ; ; ! ? போன்ற குறிகள் அவசியமில்லை. ஆனால் இன்று இவையின்றித் தமிழ் எழுத முடியாத நிலைமை வந்து விட்டது. தமிழ் எண்களை இன்று பஞ்சாங்கத்திற்கூட சிலசமயம் பார்க்கமுடியாது. கணிதக் குறியீடுகள் ரசாயனச் சூத்திரங்கள் போன்றவற்றில் ஐரோப்பிய மொழி இலக்கண முறையும் எழுத துக்கஞமே இன்று தமிழிலும் பயன்படுகின்றன. இவற்றுக்குத் தமிழ் மாற்று எதுவுமே கிடையாது. இவற்றையெல்லாம் நாம் பெரிதுபடுத்துவதில்லை. பேச்சு மொழியின் யதரார்த்தத்தை எழுத்து மொழித் திறனுடன் பிரதிபலிக்கவேண்டும் என்று கூறும்போது மட்டும் நமது தமிழுணர்வு கச்சை கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்கிறது என்றால் எங்கேயோ ஏதோ பெரிய கோளாறு இருக்கவேண்டும்.

எளிய பழந்தமிழின் அழகையோ வலிமையையோ நாம் குறைவாக மதிப்பிடுவதற்கில்லை. முடிந்த வரைக்கும் தமிழின் எளிசொற்கள் பயன்படுத்தப்படுவதும் மரபோட்டொட்டிய ஒளியுடைய வாறு புதிய சொற்கள் எளிமையாக அமைக்கப்படுவதும், வசதிக்கேற்ப அயல்மொழிச் சொற்கள் இயல்பான ஒன்றையெடுத்தும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்காததுமான முறையில் தமிழ்ப்படுத்தப்படுவதும் பயனுள்ளது. ஆயினும் தமிழ் மொழியின் வளர்ச்சியின் கில உண்மைகளை நாம் மறந்துவிட முடியாது. பேச்சு மொழி பிரதிபலிக்கும் உண்மைகளை அடையாளங்கண்டு அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமே எழுத்துக்கும் பேச்சுக்குமிடையிலான இன்றைய அகழியை நிரப்பப்படுவதும். யதார்த்தத்தைப் புறக்கணித்தல் அதனை அகற்றிவிடாது. மாருக அதற்கு இடமளிப்பதன் மூலமும் மொழியில் அவசியமான மாற்றங்களை முறையாக மேற்கொள்வதன் மூலமுமே தமிழின் துரிதமான வளர்ச்சியையும் அது அழகான நவீன மொழியாகவும் இன்றைய உலகின் முன்வரிசை மொழிகட்டு ஈடாக உயர்வதையும் உறுதிப்படுத்தமுடியும்.

# தெருவில் இறங்கினால்....

~~~~~ திருமதி வனிதா துரைசிங்கம்

**நாங்கள்**

வெகுஜனங்கள்  
வேள்விக்காக வளர்க்கப்பட்ட  
கிடாய் ஆடுகள்  
ஏனெனில்  
பல இடங்களிலும்  
பலியாவது நாங்கள்தான்...

வீதிக்கு நாங்கள்  
வரக்கூடாது  
வாகனங்கள் எதி லும்  
செல்லக்கூடாது  
கடைத் தெருக்கள்  
கல்விச்சாலைகள்  
தபாற்கந்தோர்  
விளையாட்டு மைதானம்  
எங்கும் எப்பொழுதும்  
எங்களுக்கு  
எதுவும் நடக்கலாம்...

இதனால்,  
வீட்டுக்குள் அடங்கி  
எங்களால்  
இருக்கமுடியுமா?

வயிற்றுக்கே வாடும்  
வாழ்க்கைப் போரின்  
ஏக்கப்பெருமூச்சக்கள்

நெருப்பாக மாறினால்...  
பாவம் அவர்கள்  
சாம்பலாகி விடுவார்கள்...  
கடலுக்குள் தடை  
வீதிகளில் தடை  
வானத்திலும் படை

தடைகளை  
மீறுபவர்களைல்  
குடுபடுபவர்களைல்லாம்  
பயங்கரவாதி களாம்  
ஏனென்றால்...  
நாங்கள் வாழ்வது  
வடக்குக் கிழக்கில்

இப்படி  
ஏதுமறியாத  
அப்பாவிகளாய்  
எத்தனை நாள்  
நாம் செத்து மடிவது...

நெஞ்சறுதியுடன்  
ஒன்றுபட்டு நாம்  
நீதி கேட்க  
தெருவில் இறங்கினால்..  
பயங்கரவாதமே  
அழிந்துபோய்விடும்.



## பார்வைகள்

ஒரு மரத்தில் குந்திய இராட்சத்த் தும்பியை கிட்டப்பார்வையடைய இருவர் கண்டனர், ஒருவர் ‘இது ஓர் ஆணி’ என்றார். மற்றவர் ‘இது ஒரு மரக்கிளை’ என்றார். தும்பி பறந்துவிட்டது. முன்னவர் கூறினார் ‘ஆணி மறைந்துவிட்டது’. ‘மரக்கிளையைக் காணவில்லையே’ என்றார் மற்றவர்.

— ஹா-ஆங் பெங்கு

ஓரு

## சிங்களத் தோழிக்கு எழுதியது

நெல் விதைப்பதற்குப் பதிலாகத் துப்பாக்கி ரவைகளையே விதைக்கும் எங்கோ ஒரு கண்காணத் தொலைவில், பாதி மாடி வீடுகளாகவும் பாதி ‘பயங்கரவாதி’ களாகவும் நிறைந்திருப்பதாகச் சொல்லக் கேட்ட ஓர் இடத்தில் இருந்து வந்த சாதாரண மனிதனான என்னைச் சந்தித்த அதிர்ச்சியிலிருந்து நீங்களும் உங்கள் நண்பர் குழுவும் விடுபட நீண்ட நாளாகாது.

மன் கலங்க ஓர் நிறமும், மண்ணேனுடே நீர் கலங்க நீரில் நிழல் விரிக்கும் மேகங்களால் ஓர் நிறமும், மின்னுவதற்கென்றே நிலவின் திரை நாலிழையில் போர்வையிட்ட பாலாவி நீர்ப்பரப்பின் படித்துறையில், அருகமர்ந்து இனியகுரவில் உங்கள் சிங்களப் பாடலைக் கேட்கிறபோது நான் மனம் கிளர்ந்தேன்.

முன்னர் ஒரு தரம் அப்போது நான் சிறுவன்; மாகோ ரயில் நிலையத்தில் மட்டக்களப்பு ரயிலுக்காகக் காத்திருக்கையில்,

அப்பாவோடு தண்டவாளத்தில் கொஞ்ச நேரம் நீள நடந்தபோது,

நடு இரவு; மெல்லிய குரவில் ஓர் தாலாட்டுப் பாடல் காற்றில் அனுங்கிற்று

குழந்தையின் அழுகரல் இடை அமிமெல்லிய குரவின் அதிர்வு

அவ்விரவு, எனது மனதை நெகிழ்த்திற்று நான் துயருற்றேன்.

இன்றும், மெல்லிய துயர் எனைச் சூழ்ந்தது,

சேரன்

நன்றி: யமன்  
(சேரன் கவிதைக் தொகுதி)

ஆடியிலே தூங்கும் வரை  
 ஓயாத பெருங்காற்று;  
 ஓயாத பெருங்காற்றில்  
 உதிர்களின்ற பொன்னேச்சிப்  
 பூக்களையும்,  
 நெடுந்தோகைமயில்  
 தனது நடையின் திசைமாற்றத்  
 தடுமாறும் கணங்களையும்  
 புன் சிரிப்போடு  
 பார்த்து ரசிக்கப்  
 புரியாத மொழி நம்மைத்  
 தொலைவிலா வைத்தது?  
  
 உங்களுக்கு விருப்பம்  
 என்பதற்காக  
 என்னால் ஒரு மயிலிறகாவது  
 பறித்துத் தரமுடியவில்லை...  
 முன் விரலில்  
 புலவழியில்!  
 முழுநிலவில் நடந்துபோக  
 நீங்கள் விரும்பிய போதும்  
 என்னால் துணைவர முடிந்ததில்லை.  
 மெல்லிய ஏமாற்றங்களை மறக்க  
 உங்கள் கண்களுக்கு முடியவில்லை.  
 உங்கள் மெல்லிய நேசத்தை மறக்க  
 எனக்கும் முடியவில்லை  
 இயற்கையின் கழுத்தை நெரிக்காமல்  
 பூக்களை மலரவிட்டுப்  
 புற்களைப் பூக்களிட்டுப்  
 போய்விட்டோம்.  
  
 நீங்கள் தெற்காக;  
 நானே வடக்காக,  
 மலைத்தொடரின் மாபெரிய  
 மரங்களுக்கு மேலாகக்  
 குளிர்காற்று இறங்கிவரும்  
 இளங்காலைப் பொழுதில்,  
 பல் துலக்கும் போது  
 பயிலும் சிறு நடையில்,  
 மாந்தையில்  
 முடுண்ட நகரை மீட்க முயலும்  
 ஆய்வு வேலையில்  
 கொஞ்சநாள் இணைந்ததை  
 நீங்கள் நினைப்பீர்கள்.  
  
 உங்களுடைய மக்களுக்குச்  
 சொல்லுங்கள்;  
 இங்கும் பூக்கள் மலர்கின்றன,  
 புற்கள் வாழ்கின்றன,  
 பறவைகள் பறக்கின்றன...!

# ● சடஞ்சுகளிலிருந்து நாடகம்வரை....

● சி. மௌனங்கு

## 1-1 அறிமுகம்

இப்போது பெரும்பாலும் நகரப்புறங்களிலும், சிறுபான்மை கிராமப்புறங்களிலும் நடைபெறுகின்றதும், நவீன நாடகம் என அழைக்கப்படுகின்றதுமான நாடகம் மேற்கு நாட்டவர் வருகையினால் எம் மத்தியில் வந்து புகுந்த ஒரு நாடக வடிவமாகும். மூன்று பக்கம் அடைக்கப்பட்டதும் பார்வையாளரை நாள்காவது பக்கமாக உடையதுமான படச்சட்ட மேடை (Picture Framing Stage) என அழைக்கப்படும் அரங்கில் நடைபெறும் இத்தகைய நாடகங்களை மாத்திரமே திட்டவட்டமாக நாடகம் என்று நம்மிற் பலர் இன்றும் நம்புகின்றனர். திரை மூடித் திறந்து நாடகம் நடைபெறல் வேண்டும் என்பதும், மேடையில் காட்சி சோடனைகளும், பொருட்களும் நிறைந்து காட்சி தத்துப்பாக இருக்கவேண்டும் என்பதும் இத்தகைய நாடகம் தொடர் பாக பொதுமக்கள் கொண்டுள்ள கருத்துக்களாகும். இத்தகைய ஒரு நாடக வடிவம் வரலாற்றுப் போக்கில் தமிழரிடம் தோன்றிய ஒரு வடிவமே யொழிய பண்டுதொட்டு இருந்துவரும் நிரந்தரமான தொன்றல்ல.

Theatre, Drama, Play ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு நாம் தமிழிற் பெரும்பாலும் நாடகம் என்ற ஒரே ஒரு சொல்லையே உபயோகிக்கின்றோம். இவ்வண்ணம் உபயோகிப்பது இவற்றினிடையே காணப்படும் வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள மையையே காட்டுகிறது. இவற்றுள் THEATRE என்ற சொல் மிக முக்கியமானதாகும். இது கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல். இச்சொல் பார்த்தல், பார்க்குவிடம் என்று பொருள் படும். இதனைவிட Theatre என்ற சொல் இன்னும் அர்த்த முடையது. பார்க்குமிடம் ஒன்றில் குறிப்பிட்ட சமூகத்திற்குரிய கலாச்சார, சமய, சமூக பின்னணிகளினாடாக வரும் விடயங்களை நிகழ்த்திக் காட்டுவதும் Theatre உள் அடங்கியுள்ளது. Theatre என்ற சொல்லுக்குள் நாட்டிய நாடகம், பாவைக் கூத்து, கதாகாஸ்ட்சேபம், நாட்டுக் கூத்து, நாடகம் ஆகிய பல பிரிவுகளும் அடங்கும்.

பண்டைய சமூகங்களில் கூட்டுவாழ்க்கை முறையே புராதன காலத்தில் நிலவியது. கூட்டாகவே மனிதர் வாழ்ந்தனர். தம் உணர்வுகளையும் பல்வேறு வகைகளிற் கூட்டாகவே வெளிப்படுத் தினர். மனிதக் கூட்டம் வாழ்ந்த சூழ்நிலைகளுக்கு ஏற்பவே ஆரம் பத்தில் அவர்களின் வேட்டையாடும் தன்மையும் உணவு சேகரிக் கும் தன்மையும் அமைந்தன. இச்சூழ்நிலையே சமூகங்களுக்கிடையே தனித்துவம் பொருந்திய ஆடல் பாடல்களை உள்ளடக்கிய பண்பாட்டு அம்சங்களை உண்டாக்கியது. பண்பாட்டம் சமங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. அபிந்யிப்போர், பார்வையாளர், நிகழிடம் என்ற மூன்று பிரதான பண்புகளை இந்நிகழ்வுகள் Theatre தன்மைகளைப் பெற்றன. இவ்வகையில் ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு தனித்தனிச் சமூகத்திடையேயும் தனித்துவம் பொருந்திய Theatre கள் இருந்திருக்க வேண்டும். Theatre இல்லாத சமூகம் இல்லை என்னாம். ஆரம்பத்தில் உலகில் வாழ்ந்த சமூகங்களுக்கிடையே தொடர்புகள் இருக்கவில்லை. அந்தகான வாய்ப்புகளும் ஏற்பட வில்லை. எனினும் சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியினாலும், உற்பத்தி உறவுகள் மாற்றத்தாலும், சமூக வளர்ச்சி ஏற்படத்தொடர்ந்தியது. சூழ்நிலைகள் மாற்றத்தொடங்கின. பிறசமூகத் தொடர்புகளும் ஏற்பட ஆரம்பித்தன. இவற்றால் ஏற்கனவே இருந்து வந்த Theatre களில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இம் மாற்றங்கள் தொன்று தொட்டு இன்று வரை நடைபெறுகின்றன. இதனாலேயே புதிய புதிய நாடகங்களையும் வடிவங்களையும் நாம் உலக நாடக வாலாற்றிலும், தமிழ் நாட்டு நாடக வரலாற்றிலும் காண்கிறோம்.

(1) இருக்கின்ற நாடக வடிவம் சமூக பொருளியல் சிந்தனை வளர்ச்சியினால் உருமாற்றம் பெறும் (2) காலத்துக்கும் சமூகத் துக்கும் ஒவ்வாத வடிவம் அழிய காலத்துக்குத் தேவையான வடிவம் நிலைபெறும். (3) பிறசமூக நாடக வடிவங்கள் கலக்கையில் ஒரு சமூகம் தன் சமூகப் பண்பாட்டுக்கு ஏற்ப பிறவற்றி விருந்து பெற்றுக்கொண்டு ஒவ்வாதவற்றை விட்டுவிடும். இவையாவும் பொது நியதி. இங்கு நான் தெளிவு கருதி நாடகம் என்ற சொல்லை Theatre என்ற அர்த்தத்திற்கையாண்டுள்ளேன். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு நாடக மரபு இருந்திருக்குமாயின் சமூத்துத் தமிழருக்குமென ஒரு நாடக மரபு இருந்திருக்க வேண்டும் அல்லவா? இருந்திருப்பின் அந்த மரபு யாது? அம் மரபின் தோற்றுக் காலம் யாது? அதன் ஊற்றுக்கள் எது? என்ன மாற்றங்களை அது பெற்றது? என்ற வினாக்கள் எழல் இயல்பு. இதற்கு விடை காணுதல் மூலம் நமது நாடக மரபை அறியலாம். நாடக மரபை அறிவுதன்மூலம் நமது பாரம்பரியம், அது வளந்து வந்த முறை ஆகியவற்றையும் அறியலாம். நாடக

ஆய்வாளராக இருந்த பலர், பின்னாலில் சமூக ஆய்வாளராக மாறிய நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. எனவே நாடக ஆய்வு என்பது, சமூக ஆய்வே. நமது புராதன நாடக ஆய்வு நமது புராதன வாழ்க்கை முறையின் ஆய்வுமாகும்.

நாடகம் பற்றி ஆய்வாளர் விஞ்ஞான ரீதியாக மேற்கொண்ட முடிவுகளின் பின்னணியில் நாம் நம் நாடக மரபையும் அதன் ஊற்றுக் கண்களையும் தேடவேண்டும்.

## 1-2 நாடகத்தின் தோற்றும்

சடங்குகளினடியாக நாடகம் உருவாகியது, எனவும், மனிதனிடம் இயல்பாகவே ஒன்றைப் பிரதி செய்யும் பண்பு இருப்பதனால் அவன் மனித நடவடிக்கைகளையும் தெய்வ நடவடிக்கைகளையும் பிரதி செய்ய முற்பட்டபோது நாடகம் உருவாகியது எனவும், இறைவனே நாடகத்தைத் தோற்றுவித்தான் எனவும், நாடகத்தின் தோற்றும் பற்றிப் பல்வேறு கொள்கைகள் இன்று நிலவுகின்றன. விஞ்ஞான ரீதியானதும், இன்று பொதுவாகப் பலராலும் ஏற்கப்படுவதுமான சொள்கை சடங்குகளினடியாக நாடகம் உருவாகியது என்னும் கொள்கையே.

புராதன மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான். குழுவாக வாழ்ந்தான். வேட்டைக்குப் போகு முன்னர் இப்புராதன மனிதர் ஒரு நடனத்தை நிகழ்த்தினர். குழுவிலே சிலர் வேட்டையாடுபவர்களாகவும், சிலர் வேட்டையாடப்படும் மிருகங்களாகவும் தம்மை ஒப்பனை செய்துகொண்டனர். பின் வேட்டையாடுதலை அபிநியித்தனர். மிருகங்களைப்போல வேடமணிந்தவர்களைக் கொல்வது போல அபிநியிப்பதனால் வேட்டையில் அதிக மிருகம் கிடைக்குமெனப் புராதன மனிதர் நம்பினர். காலப் போக்கில் இந்த அபிநயம் ஓர் ஒழுங்கமைப்பைப் பெற்றது. சில அசைவுகளையும் நிலைகளையும் பெற்றது. இவ் ஆட்டமே காலப்போக்கில் ஓர் ஒழுங்கான நடனம் ஆகியது. இத்தகைய ஆட்டங்களைச் சடங்குகளாகவே புராதன மனிதர் நடத்தினர்.

சடங்குகள் என்பது கூட நடைமுறைதான். ஆனால் உழைப்புப் போக்கிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறையாகும் என்பர் ஜோர்ஜ் தொம்சன். நடைமுறையிலே, தான் செய்த காரியங்களை ஓய்வாயிருக்கும்போது புராதன மனிதன் மீண்டும் செய்து பார்த்தான், இதனைப் பாவனை செய்தல் (Memetic Action) என்வாம். இப்பாவனை செய்யும் பண்பு குரங்கு முதாகையர்களிடமிருந்து மனிதன் பெற்ற குணம்சமாகும். இச் சடங்குகள் உழைப்புப் போக்கின் முன்னதாகவோ அல்லது உழைப்பு முடிந்த

தன் பின் அதைப்போன்று செய்வதாகவோ காணப்பட்டன. இச் சடங்குகள் உண்மையான உழைப்பினின்று தனிமைப்படுத்தப் பட்டதனால் தனிப்பட்ட ஒரு செயலாக — நடனமாக — மாற்றி அமைக்கப்பட்டது. பண்டைய இனக்குழு வாழ்க்கையில் இவை சர்வ வியாபகமான அம்சங்களாகவே காணப்படுகின்றன.<sup>1</sup>

இனக்குழு வாழ்க்கையில் அவர்கள் தம் குல மரபுச் சின்னங்களின் — அவை தாவரமாகவோ விலங்காகவோ இருந்தால் — வளர்ச்சி, அவற்றைச் சேகரித்தல் அவற்றின் சிறப்புப் பழக்க வழக்கங்கள், சில நேரங்களில் அவற்றைப் பிடித்தும் முறைகள், கொல்லும் முறைகள் ஆகியவை பற்றிக் கூத்துப் பாணியில் (dramatically) வெளிப்படுத்துகின்றனர். தம் குல மரபுச் சின்னங்களிற் குடி கொண்டுள்ளதாகக் கருதும் இந்தபோன தம் முன்னேர்களை நோக்கி தற்போது உயிருள்ள குலத்தினரைக் காப்பாற்றவேண்டுமென வரம் கேட்கின்றனர்.<sup>2</sup>

இதே சடங்கு முறைகளைப் பூமியிடமிருந்து உணவு பெறவும் மனிதர் பிரயோகித்தனர். இதனிடமாகச் சில நடனங்கள் ஒரு வாகின். மழை பெய்யவும், சூரியனைப் பிரகாசிக்கச் செய்யவும், இம் மந்திர முறைகளைக் கையாண்டனர். வல்லமை பெற்ற ஆலைகள் மலைகளின், ஆறுகளின், ஆகாயத்தின் பின் உறைகின்றன என்று எமது புராதன மனிதர்கள் என்னினர்கள். மழை பெய்யவும், காற்று வீசவும், பூமி நடுங்கவும், மரங்கள் அசைய வும் வைப்பன இவ் ஆவிகளே என என்னிய மனிதர் அவற்றை வசப்படுத்த மந்திரங்களைப் பிரயோகித்தனர். ஆவிகளைப் புனித ஆவிகள் என்றும், கெட்ட ஆவிகள் என்றும் பிரித்தனர். ஆவிகள் போல அபிநியித்தனர். இதனைத் தனி ஒரு மனிதன் செய்ய வில்லை. முழுக் குழுவுமே இத்தகைய சடங்குகளிற் பங்குகொண்டது.<sup>3</sup>

பயிர் வளர்த்திலை நடனமாக ஆடிக் காணப்படுத்தன மூலம் பயிரை வளர்த்துவிட முடியுமென நடனம் ஆடுவார்கள் நம் பினர். இதுதான் புராதன காலத்தின் மந்திரத்தின் அடிப்படையாகும்.<sup>4</sup>

இத்தகைய சடங்குகளே கலைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. இசை, செய்யுள், ஓவியம் தீட்டல், சிறப்பம் போன்ற கலைகள் பாவனை நடனத்தினின்று தோன்றிய கலைகளாம்.....பழம் கிரேக்கத்தில் இத்தகைய கலைகள் சடங்குகளின்றே தோன்றின. அங்கே இன்றளவும் கூட, கலைகளில் மந்திரத் தொடர்பான தடயங்கள் ஓட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம்.<sup>5</sup>

தன் வாழ்க்கைப் போரில் இயற்கைச் சக்திகளையும், பருவகால மாற்றங்களையும் தன் வயப்படுத்த மனிதன் கையாண்ட சில நடைமுறைகளே சடங்குகளாயின. ஒரு குழுவில் எவன் இதனை முன்னின்று செய்தாலே அவன் மதகுருவானுள். இம்மதச் சடங்குகளிலே நாடகத்தின் மூல வித்துக்களைக் காணமுடிகிறது. பண்டைய குலக் குழு வாழ்க்கையில் மதகுரு இயற்கை கடந்த சக்தியாகத் தன்னைக் காட்ட முகமூடி அணிந்துகொண்டான். இன்று நாட்டியை காணப்படும் முகமூடி நடனங்கள் இதன் தொடர்ச்சியே. அச் சந்தர்ப்பத்திலே மதகுருவே நடிகனுகவும் இருந்தான்.

தாம் அறியாத தம்மை இயக்கிய மர்மச்சக்திகளைப் பற்றிய விளக்கங்கள் பண்டைய மனிதர்களின் கற்பணகளுக்கு ஏற்ப உருவாகின. சடங்குகளினிடமாகச் சில கதைகள் பிறந்தன.<sup>6</sup>

இனக் குழுவின் மரபுகளும் கூட்டுக் கதைகளாக வெளிப்பட்டன. காலப்போக்கில் மத குருவாகவும், நடிகனுகவும் ஒரு வனை இருந்த நிலை மாறி மதகுருவின் பணியை ஒருவனும், நடிகளின் பணியை இன்னெருவனும் செய்யும் நிலை ஏற்பட்டது, இத்தகைய சமயச் சடங்குகளினிடமாக நடிகன் உருவானான்.<sup>7</sup>

பண்டைய சமூகத்தில் உழைப்பு, மதம் அரங்கு என்பன வேறு பட்டதாக இருக்கவில்லை. மனித வளர்ச்சிப்போக்கில் இவை வெவ்வேறுயின. மனிதன் வேட்டையாடி, மந்தை மேய்த்தலை விடுத்து நிலையான வாழ்வை ஆரம்பித்ததும் உணவு தேடும் நிலையினின்று உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறினான். இதனால் மனிதன் வாழ்வு உத்தரவாதமாகியது. உறுதியானது, மதகுருவாகவும் நடிகளுக்கும் ஒருவனே இருந்த நிலை மாறி மதகுருவின் பணியை ஒரு வனும், நடிகள் பணியை இன்னெருவனும் செய்யும் நிலை ஏற்பட்டது. மதச் சடங்குகளினின்று நாடகம் பிரியத் தொடர்கியது. பின்னர் அதுவே கலையாகியது. சொத்து வளர்ச்சி காரணமாகவும், தனிச் சொத்துரிமை காரணமாகவும் சமூகத்திற் பல்வேறு பிரிவுகள் உருவாகின. இதனால் நாடகத்தை நடிக்கும் தனி ஒரு பிரிவினரும் சமூகத்தில் உருவாகினர். தனி ஒரு பிரிவினரின் கைக்குள் வந்த நாடகம் நுணுக்கமான வளர்ச்சிகளைப் பெற்றது. நடிகள் தன்னை ஆட்சி புரிந்த தலைவர்களினது தேவைகளை நிறைவேற்றியுபவனுள்ளன. அவ்வக்கால சமூக பொருளாதார அமைப்புகளுக்கு ஏற்ப நாடகங்களின் கருவும், உருவும் அமையலாயிற்று. ஒவ்வொரு நாட்டின் சமூக வளர்ச்சிக்கும், இயற்கைச் சூழலுக்கும், காலதேச வர்த்தமானங்களுக்கும் ஏற்ப நாடகங்களும் உருவாகின.

### 1.3 நாடகமும் அரங்கும்

நாடகம் அவைக்கு ஆற்றப்படும் கலைகளுள் (Performing arts) ஒன்றிருக்கும். அவைக்கு ஆற்றப்படுகையில் பார்ப்போனின் சரா

சரி அறிவுக்கு அக்கலை விளங்கக்கூடியதாயிருத்தல் வேண்டும். ஒரு நாடகம் எழுதப்படுவதாலோ, பாடப்படுவதாலோ நாடகம் ஆகாது. அது நடிக்கப்படவும் வேண்டும். நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படுவது. 8 இதனாலேயே வடமொழியாளர் இதனை திருஸ்ய காவியம் என அழைத்தனர். திருஸ்ய காவியம் என்பது கண்ணாற் பார்க்கப்படும் காவியமாகும். நாடகம் நிகழ்த்திக் காட்டப்படும் இடம் அரங்கு என அழைக்கப்படுகிறது. அரங்கு இன்றி நாடகம் இல்லை. அரங்கினாடாகவே நாடகம் அவையை அடைகிறது. அரங்கு என்பது நாடக நிகழ்ச்சி கட்டுலனாக முகிழ்த்து எழும் இடத்தைக் குறிக்கும். இது பார்ப்போரிலும் உயர்ந்த மேடையாகவோ அல்லது பார்ப்போருக்கு சமதளமான ஒன்று கவோ அல்லது பார்ப்போரிலிருந்து தாழ்ந்த இடமாகவோ இருக்கலாம்.<sup>9</sup> அரங்கு முக்கியமாக அமைவதனால் நாடக இலக்கிய வரலாற்றைவிட அரங்கு வரலாறு நாடகத்தைப் பொறுத்தவரை முக்கிய இடம் பெறுகிறது.

பார்ப்போருக்குச் சமதளமாக அமைந்த வெட்டவெளிஅரங்கு முதல் சற்று உயரமாக அமைக்கப்பட்டு பார்வையாளர் வட்டமாக உட்காந்து பார்க்கும் வட்டக்களியினாடாக பார்வையாளரை நான்காவது சுவராகக் கணிக்கும் நவீன வசதிகள் பொருந்திய படச் சட்ட அரங்கு (Picture Framing Stage) வரை அரங்கு எத்தனையோ வளர்ச்சிகளை வரலாற்றுப் போக்கிற் கண்டுள்ளது. இவ்வண்ணம் பல்வேறு வடிவங்களை அரங்கு பெற்றிருந்தமைக்கு அவ்வந்நாட்டுப் பொருளியல் கலாசாரப் பின்னணிகளே காரணங்களாக அமைகின்றன. சமயச் சடங்கு நிலையில் சமதள கான இடங்களில் நடத்தப்பட்ட நடனங்கள் அதற்கான சூழல் மறைந்து, பார்வையாளரைக் களிப்பட்ட நடைபெறுகையில் உயர்ந்த மேடையில் நிகழ்த்தப்படுகின்றன. பொருளியல் வளர்ச்சி, சமூக வளர்ச்சி காரணமாக அரங்கிலும் வளர்ச்சி ஏற்படுகிறது. பிறநாட்டு கலாச்சாரத் தாக்கங்களும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் வழங்கிவரும் அரங்கினை மாற்றிவிடும். சுருங்கக் கூறின் ஒரு நாட்டில் வாழும் சமூகங்களிடையே ஏற்படும் அகப்புற வளர்ச்சி காரணமாகவே அரங்கு அமைப்புகளில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. எனவே தொக்க இயலாதவாறு அரங்கு பற்றிய ஆய்வு ஒரு சமூகத்தின் ஆய்வாகவும் அமைந்துவிடுகிறது<sup>10</sup>.

ஒரு சமூகத்தில் தனித்தனியாக வளரும் கலைகள் அணைத்தும் மையப்படுத்தப்படுமிடம் நாடக அரங்கமாகும். இளம்பூரணர் தொல்காப்பியம் 56ஆம் குத்திரத்திற்கு எழுதிய உரையில் நாடக மாவது கலைப்பட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல் என்று நாடகம்பற்றிக் கூறுகிறார்.<sup>10</sup>

நாடகம் பயிலப்படும் நிலையில் அது முழுக்க முழுக்க ஒரு சமூக நிறுவனமாகவேயுள்ளது. நாடகம் ஆடப்படுவதற்கும் ஒரு சந்தர்ப்பம் தேவை. பெரும்பாலும் முழுச் சமூகமும் ஈடுபடும் சந்தர்ப்பமாகவே அது இருக்கும். பாரம்பரிய அம்சங்களைப் பேணுகிற, நவீனத்துவம் புகாத நாடுகளில் அது மதச் சூழலாகவே இருக்கும். எனவே நாடகத்தை ஒரு சமூக நடவடிக்கை என்ற நிலையிலும் ஆராயவேண்டியது அவசியமாகிறது.

மக்குள் நாடகத்தின் அம்சங்களைக் கொண்டிருக்கும் சமயச் சடங்குகளிலிருந்தே Popular Dramaக்கள் தோன்றக்கூடும். எல்லாச் சமயச் சடங்குகளும் நாடகமாகிவிடுவதில்லை. அதற்கென ஒரு சமூகப் பின்னணியும் உருவாகவேண்டும். குறிப்பிட்ட சமயச் சடங்கு அணைத்துச் சமுதாயத்துக்கும் பொதுவானதாகவும் சமூக உறுதிப்பாட்டைத் தருவதாகவும் அமையும் பொழுது அதிலிருந்து நாடகம் தோன்றமுடியும். இவற்றைப் பற்றியும் கிரேக்க நாடகம் சமய அடிப்படையின்று எப்படிப் பொழுதுபோக்குக் கலையாக மாறியது என்பது பற்றியும் JANE HARRISSON தமது ANCIENT ART AND RITUAL என்ற நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.<sup>11</sup>

கிரேக்க மக்கள் மத்தியிலே பல்வேறுவிதமான குழுக்கள் இருந்தன, பல்வேறுவிதமான சமயச் சடங்குகளும் இருந்தன. ஆனால் அணைத்துக் குழுக்களையும் ஒன்றிணைத்ததும்—எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான சமயச் சடங்கான டயோனிசஸ் விழாச் சடங்கே நாடகமாகும் வாய்ப்பைப் பெற்றது என்கிறோ JANE HARRISSON.

தமிழ் மக்கள் மத்தியிலும் பல்வேறு குழுக்களும் சமயச் சடங்குகளும் இருந்தன. வேலன் வழிபாடு, கொற்றவை வழிபாடு, ஆய்ச்சியர் குரவை, குன்றக குரவை, இந்திரவிழாவே அணைத்துமக்களையும் இணைக்கும் சடங்காக இருந்தது. அதனடியாக மாதவியின் ஆடலும் எனைய நடனங்களும் உருவாவதைக் காணலாம்.

#### 1-4 நாடகத்தின் படிமுறைகள்

சமூத் தமிழரின் வரலாறு முறையாக எழுதப்படுகையில் சமூத் தமிழரின் நாடகத்தின் ரிஷிமூலத்தைபும் நாம் காணமுடியும். தூரிஸ்ட்டவசமாக அம் முயற்சி பெருமளவில் நடைபெறவில்லை: எனிலும் அன்மைக்கால ஆய்வுகளும் வெளியீடுகளும் சமூத் தமிழர் இந்நாட்டின் பழங்குடிகள் என்பதை உறுதிப்படுத்துவனவாயுள்ளன. நாடக ஆய்வும் இதற்கு உதவக் கூடும். சமூத் தமிழர் மத்தியிலும் பல்வேறு குழுக்களும், பல்வேறு சடங்கு முறைகளும் இருந்துள்ளன, இருக்கின்றன. இவற்றுள் எவை நாடகமாகும் தன்மை பெற்றிருந்தன என்பது ஆராயப்படவேண்டும். சமயச் சடங்கினின்று

ஒரு பரினாம வளர்ச்சிப் பாதையில் நாடகம் வளர்ந்துவந்துள்ளது. இது பொது நியதி. இப் பரினாமப் பாதையில் நாடக வளர்ச்சியில் மூன்று நிலைகளைக் காணுகிறோம்.

- i நாடகம் சார்ந்த சமயச் சடங்குகள்
- ii சமயக் கரணங்கள் சார்ந்த நாடகங்கள்
- iii சமயக் கரணம் சாராத நாடகங்கள்

இன்று சமயக் கரணம் சாராத நாடகங்களே பொழுதுபோக்கிற்கு மாத்திரம் உரிய நாடகங்களே—நாடகங்கள் என்ற கருத்து பொதுவாக மக்களிடையேயுண்டு. இத்தகைய நாடகம் மூன்றுமிகு பிட்ட பரினாமப் பாதையில் பிந்தித் தோன்றியதாகும். எனவே பிந்திய இந் நாடகத்தின் மூல விதத்துக்களைச் சமயச் சடங்குகளிலே தான் நாடக ஆய்வாளர் காணுகின்றனர். நாடகத்தின் தோற்றுத்தையும் அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றனர்.

சமுதாயம் என்கிற கட்டுக்கோப்புக்குள் இயங்குகின்ற ஒரு நிறுவனமே நாடகம். எனவே நாடகம் பற்றிய பூரண ஆய்வுக்கு உட்படும்போது நவீன நாடகங்களுடன் அல்லது நவீன நாடகச்சூழலில் நடக்கின்ற நாடகங்களுடன் மட்டுப்படுத்தாது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முற்பட்ட பின் தங்கிய மக்களிடையே வழங்கிய நாடகங்களையும் எடுத்து நோக்கவேண்டும். ஏனெனில் இவையாவும் நாடகத்தினது வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளைச் காட்டி நிற்பனவாகும். இவ்வகையில் ஒரு சமூகத்தின் நாடக வளர்ச்சியை ஆராயும்போது முற் குறிப்பிட்ட மூன்று படி நிலை வளர்ச்சிகளையும் ஆராயவேண்டியது மிக அவசியமாகும்.

உலக நாடக வரலாற்றை ஆராய்ந்தோர் அந் நாடக வளர்ச்சியினையும் அதற்கான மூலங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். கிரேக்க நாடக மரபு டயோனிஸஸ் கடவுள் சம்பந்தப்பட்ட டிதரும்பிப் பாடல்களினடியாகப் பிறந்தது என்பர். கேருமநாடக மரபு அம் மக்கள் மத்தியில் வழங்கிய கண்ணாறு கழிப்பதற்கான சடங்குகளினடியாகத் தோன்றியது என்பர். ஜோராப்பிய நாடக மரபு கிறிஸ்தவ மதத்தின் வருகையின் பின் கிறிஸ்தவ கோயிலுட் பாடப்பட்ட கோயிற் பாடவின் அடியாகத் தோன்றியது என்பர். ஜப்பானிய நோ, கபுகி நாடகங்கள் இந்தியாவின் செழுமை பெற்ற வடமொழி நாடகங்களான யாத்ரா, நாதுங்கியக்கானம் போன்ற கிராமிய நாடகங்கள், நமது அயல் இன்தத் வரான சிங்கள மக்களின் கோலம், சொக்கரி போன்ற நாடகங்கள் அனைத்திற்கும் சமயச் சடங்குகளே மூலம் என்பது நிறுவப்பட்ட உண்மைகளாகும். சமூத் தமிழரின் நாடகமும் இப் பொதுநியதிக்கு விதிவிலக்காயிருக்க முடியாது. அவ்வண்ணமாயின் சமூத்தமிழரின் நாடக மூலங்கள் எவை? சமூத் தமிழரின் நாடக வளர்ச்சியின் பரிமைங்கள் எவை? என்ற வினாக்கள் எம்முன் எழுவது இயல்பு.

## சீதனாக் கொலைகள்

இந்தியாவில் சீதனப்பிரச்சனையால் கடந்த 3 வருடங்களில் 1000 பெண்களுக்குமேல் கொலையுண்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதில் தற்கொலைகளும், கணவன் அல்லது அவர்களின் உறவினர்களால் கொலையுண்டவர்களும் அடங்குவது. புள்ளிவிபரங்களுக்கு உட்படாத கொடுமைகளும் துன்பங்களும் கணக்கற்றவை. பெண்ணைக் கெய்வமாகப் போற்றி வழிபடும் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில், பெண்பிரதமரின் ஆட்சியின்கீழ் பெண்கள் நிலை இதுவென்றால் வெறும் பிரச்சாரத்தால் மய்டும் சீதனாக் கொடுமையை ஒழிக்கமுடியுமா? எமது நாட்டிலும் இதன் கொடுமை குறைவானதல்ல. பெண்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலையை மாற்றி, உழைப்பில் பங்குகொண்டு சுயமாகவாழும் உரிமையை வலியுறுத்தவேண்டும். இதன்மூலம் சமுதாயத்தில் மிகமோசமாக ஒடுக்கப்படும் உழைப்பாளிகளுடன் தாழும் ஒன்றினாந்து ஒரு அடிப்படையான சமுதாய மாற்றத்துக்காகப் போராடுவதன் மூலமே பெண்கள் விடுதலைப் பெற முடியும்.

தமிழ் நாட்டிற்கூட தமிழ் நாடகங்களின் மூலத்தைக் கண்டறியும் முயற்சிகள் இன்னும் பெருமளவு ஆரம்பமாகவில்லை. இன்றைய வதருக்கூத்தே தமிழரின் Theatre எனக்கூறி அதற்கான மூலத்தைப் பெரம்பூரிலும், சேழிரிலும் நடக்கும் பாரதக் கதை படித்தற் சடங்கில் தேடும் முறைச் சிகிச்சைப் பாலத்திற்தான் தமிழ் நாட்டில் ஆரம்பித்துள்ளது.<sup>12</sup> நமது நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி இவ்வகையிற் புராதன தமிழர் மத்தியில் வழங்கிய நாடக வகைகளையும் அதன் மூலங்களையும் ANCIENT DRAMA IN TAMIL SOCIETY என்னும் நாவில் ஆராய்ந்துள்ளார்.<sup>13</sup> சமூத்து நாடக மரபைப் பொறுத்தவரை இம் முயற்சி இன்னும் நடைபெறவில்லை என்றே கூறலாம், கூத்தை நமது நாடக மரபு எனப் பிரபல்யப்படுத்தி அதனை நாடக நிலைப்பட்ட நோக்குடன் பேராசிரியர் ச. வித்தியானந்தன் ஆராய்ந்துள்ளார். ஆனால் அதற்கு முந்திய அதன் தோற்றும் பற்றி யாரும் ஆராய்ந்தாரில்லை.

சமூத்தில் தமிழர் மத்தியில்—கிராமப்புறங்களிலும், பின்தங்கியோரிடமும் குறிப்பாக நாகரிகம் புகாத பகுதிகளில் வாழும் தமிழர் மத்தியில் வழங்கும் சப்யக் காரணங்கள் யாவும் ஆராயப்படுகையில் சமூத்துத் தமிழ் நாடகங்களின் மூலங்களை நாம் ஒரளவுகண்டறிய முடியும்.

## 2. நாடகம் சார்ந்த சமயச் சடங்குகள்

யாழிப்பாணத்தின் சில பாகங்களிலும், மூலிகைத்திவு, மன்னர்ப் பகுதிகளிலும் சிறப்பாக மட்டக்களப்பு மூதூர்ப் பகுதி களிலும் வாழும் தமிழர் மத்தியிலே நாடகம் சார்ந்த பல சமயக் கரணங்கள் நடைபெறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திற் கிடைக்கின்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இச் சடங்குகளை 4 முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

I. மத குருவே தெய்வமாக அபிநியித்து ஆடுகின்ற சமயச் சடங்கு.

II. மதகுரு இயக்க இன்னொருவர் தெய்வமாக அபிநியித்து ஆடுகிற சமயச் சடங்கு:

III. ஜீதிக்க கதைகளை உள்ளடக்கிய சமயச் சடங்கு.

IV. நாடக நிகழ்வுகள் தனியாகப் பிரியத் தொடங்கிய சமயச் சடங்கு.

### 2 . 2 மதகுருவே தெய்வமாக ஆடும் சமயச்சடங்கு

மட்டக்களப்புப் பகுதியிலே வாழும் வேட வெள்ளாளர் எனப்படும் சாதியினர் மதத்தியில் காணப்படும் குமார தெய்வச் சடங்கு நமக்குப் புராதனமான தெய்வ வழிபாட்டினையும், ஆட்ட முறையையும் காட்டுகிறது. இத் தெய்வத்திற்கெனத் தனிப்படக் கட்டப்பட்ட கோயில் கிடையாது. கிராமத்தின் அல்லது காட்டின் மதத்தியிலுள்ள குறிக்கப்பட்ட மரம் ஒன்றே கோயிலுக் குரிய நிலையாகும், ஆண்டுக்கு ஒரு முறை அவ்விடத்திற் பந்த விட்டு இலை, குழை, தென்னை ஒலை காட்டுப்பூக்கள் ஆகியவற்றி னற் பந்தலை அலங்காரம் செய்து இத் தெய்வத்திற்கென விசேஷ பூசை செய்வர். கோயில் குமார தெய்வத்தின் பெயரில் அமைந்திருப்பினும் வேறுபல தெய்வ வணக்க முறைகளும் இக்கோயிலில் நடைபெறும். குமார தெய்வத்திற்கும் ஏனைய தெய்வங்களுக்கும் அபிநியித்து கொட்டுக்கு (மேள அடிக்கு) ஏற்ப சன்னதம் கொண்டு ஆடுதலே இவர்களின் வணக்க முறையாகும். இங்கு பூசகரே தெய்வம் ஏறி ஆடுவார். இரண்டு முன்று பூசகர் இருப்பதனால் ஒருவர் மீது தெய்வம் வந்தால் மற்றவர் பூசகராக மாறுவர். மட்டள்களப்பில் ஏனைய சிறு தெய்வக் கோயில்களிற் சொல்லப்படும் மந்திரம் இங்கு சொல்லப்படுவதிலை. வேட பாறையிற் பாட்டுக்கள் பாடப்படுகின்றன. பாட்டுடன் கொட்டு எனப்படும் பறையும் அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான கொட்டு ஒலியுண்டு. அதற்குத் தகவே தெய்வம் பிரசன்னமாகி ஆடும். கப்புகள்

பரம்பரையாகத் தெரியப்படுகிறு. தகப்பனின் தெய்வம் மகனுக்கு வரும், என்ற நம்பிக்கையும் இவர்களிடமுண்டு. 7 நாட்கள் நடைபெறும் இச் சடங்கில் முதல்நாள் குமார தெய்வம் பூசகரில் வந்து முற்பட்டு கோயிற் சடங்கு செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டுச் செல்லும். இரண்டாம் நாள் நடைபெறும் சடங்கில் உத்தியாக்கள் எனப்படும் தெய்வங்கள் பூசகரில் முற்படும். உத்தியாக்கள் எனபவர்கள் அக் குழுவில் இறந்த முன்னேர்களாவார். இம் முன்னேர்கள் பூசகர்களில் வந்து முற்பட, அவர்கள் தமிழை இறந்த முன்னேராக அபிநியித்து ஆடுவார்கள். மூன்றாம் சடங்கிலிருந்து ஆரூம் சடங்கு வரை பூசகர்கள்மீது அம்மன், தெவுத்தன்; காட்டுத் தெய்வங்களும் செம்பகஞ்சி, பெய்யஞ்சி முதலிய தெய்வங்களும் வந்து முற்படும். இவை யாவும் நல்ல தெய்வங்களாகும். இவற்றைவிட நோய்களைத் தரும் மாந்திய, மனுந்த, குருவின முந்த, எரிகணுமுந்த ஆகிய தெய்வங்களும் (இவற்றைப் பறவைகள் என்கின்றனர்) வந்து முற்படும்,

7-ஆம் நாட் சடங்கான இறுதிச் சடங்கு மிக நாடகத்தன்மை பொருந்திய சடங்காகும். இறுதிச் சடங்கன்று கோயில் வாசலில் தெய்வங்கள் ஏறி விளையாட ஓர் உயரமான பந்தல் அமைக்கப்படும். இப் பந்தல் 15 அல்லது 20 அடி உயரமுடையதாக அமைக்கப்பட்டு உச்சியில் இருவர் ஏறி நின்று ஆடும் வகையில் கம்புகள் பரவி அமைக்கப்படும். பந்தவின் உச்சியில் 3 கும்பாகுடம் தென்னங்கு குருத்தோலை, வாழைமடல் கொண்டு அமைக்கப்படும். பந்தல் தென்னங்குருத்தோலையினாலும், வாழை மடலாலும் அலங்கரிக்கப்படும்.

இறுதிச்சடங்கன்று பூசகரில் மாரு தெய்வம் வெளிப்படும். மாரு என்பது வேட்டையாடும் தெய்வமாகும். பூசகர் மாரு தெய்வத்திற்கு அபிநியித்து பக்கத்திலிருக்கும் பார்வையாளரிடம் “தேன் பூசி இருக்கிறதா?” எனக் கேட்பார். அவரிடம் இல்லாவிடில் கையில் தான் வைத்திருக்கும் கோடரியையும், பெட்டியையும்கொடுத்து இந்த வழியாற் சென்றுற் பூச்சி கிடைக்கும் என்று மாரு தெய்வம் அவரை அனுப்பும். பக்கதர் பூச்சியைக் கொணர்ந்ததும் முன்னேலுள்ள பந்தரில் ஏறி உச்சியில் நின்று ஆடி பூச்சியைத் தன் தலையிலும் தன்னேடு கூடநின்ற இன்னொரு பூசகரின் தலையிலும் கொட்டியபின் 3 கும்பாகுடங்களையும் கோடாரியாற் கொத்தி வீழ்த்தும். பின் மாரு தெய்வம் பந்தலால் இறங்கி வரும்போது கீழே நின்ற இன்னொரு மாரு தெய்வம் தென்னம் பாளையைப் பியத்து அதன் பூக்களை இறங்கிவரும் மாருதெய்வம் மீது ஏறியும். உடனே இறங்கி வந்த மாரு தெய்வம் பூச்சி

குத்தித் துடிப்பது போல அபிநயித்து விழும். பக்தர்கள் அதனைத் தூக்கிக் கோயில் வாசலுக்குக் கொண்டு செல்வர்.

நாடகத் தன்மையுடன் நடைபெறும் 7-ஆம் நாட் சடங்கில் ஆணைகட்டும் சடங்கும், மாடு கட்டும் சடங்கும் முக்கியமானவை யாகும். மாடுகட்டும் தெய்வம் பணிக்க மாரு என அழைக்கப் படுகிறது. பணிக்க மாருவுக்கு ஆடுபவர் ஒருவர் வந்து யானையைக் கட்டுவார். இன்னொரு பணிக்க மாருவுக்கு ஆடுபவர் வந்து யானையை எய்வார். அப்போது அவியன் யானை குட்டியைக் கட்ட விடாது. கட்டவந்த பணிக்க மாரு தெய்வம் அவியன் யானையைக் கண்டதுபோல அபிநிப்பார். பின் யானைக் குட்டியைப் பிடிப்பதுபோல அபிநியித்து குட்டியைக் கோயில் வாசலுக்குக் கொண்டு செல்வார்.

மாடு கட்டும் தெய்வம் வதன மாரு என அழைக்கப்படுகிறது. கோயில் வீழாக் காணவந்த சிறுவர்களை மாடுகளாகப் பாவித்து அவர்களை ஒரு கயிற்றின் ஒரு நுணியிற் பிடிக்கச் சொல்லி மறு நுணியிற் தான் பிடித்த வண்ணம், வதன மாருவுக்கு அபிநயிக் கும் பூசகர் ஓடி வருவார். கோயிலைச் சுற்றி வந்து நின்றதும் மாடுகளுக்குக் கொடுப்பதுபோல சிறுவர்கட்டு வாழைப் பழமும், தண்ணீரும் வதன மாருவுக்கு ஆடுபவர் கெடுத்துக் கலைத்துவிடுவார். வதனமாரு என்னும் தெய்வ வணக்கம் வதனமார் என்ற பெயருடன் முல்லைத்தீவு, வவுனியா, முதூர் பகுதிகளிலுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

இங்கு பூசகர் கப்புகளூர் என்று அழைக்கப்படுகின்றார். மட்டக்களப்பு மண்டுர்க் கந்தசாமி கோயிலிலும் பூசகர் கப்புகள் என அழைக்கப்படுகிறார். கதிர்காமத்தில் கப்புருளை என அழைக்கப்படுகிறார். இவர்கள் யாவரும் வாயை வெள்ளைத் துணியாற் கப்படுகிறார். இவ்வழக்கம் யாழிப்பாணம் கட்டியபடி பூசை செய்கின்றனர். இவ் வழக்கம் யாழிப்பாணம் செல்வச்சந்நிதி கந்தன் கோயிலிலுமுண்டு.

நமது வேட்டைத் திருவிழாவும் இதனேடு தொடர்புடைய சடங்கே. வேட்டைத் திருவிழாவில் கோயிலுக்கு வெளியேயுள்ள வயலை மிருகங்களுக்கு வேடமிட்டுச் சிலர் அழிக்க, சுவாமி புறப்பட்டு அவற்றை அழித்து மீணும் காட்சி அபிநயிக்கப்படுகிறது.

இனக்குமு வாழ்க்கையில் பண்டு நடந்த வேட்டையாடுதல், தேன் எடுத்தல், பூச்சி குத்துதல், யானை பிடித்தல், மாடு பிடித்தல், வயலை அழிக்காமல் மிருகங்களைத் தருத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் இங்கு அபிநியிக்கப்படுவதனைக் காணுகின்றோம். பழைய நிலைவுகள் இங்கு அபிநியிக்கப்படுகின்றன. சடங்குகள் என்பது கூட நடைமுறைதான் என்று முன்னர் கூறியமை இங்கு நினைவு

கூரற்குரியது. புராதன காலத்தில் வாழ்க்கையோடும் தொழி லோடும் இணைந்திருந்த இந்த ஆட்டம், அவ்வமைப்புச் சிதைந்த பிறகும் கூட பாரம்பரியம் பேணும் என்னத் தினால் மீண்டும் நாடகத் தன்மையுடன் நிகழ்த்தப்படுவதனைக் காணுகின்றோம்.

உத்தியாக்கன் எனப்படும் இறந்த முன்னோர்களைப் போல அபிநியித்து ஆடுவதும், மதகுருவே தெய்வமாக அபிநியித்து நடிகன் பாகத்தைத் தாங்குவதும் இச் சடங்குகளின் புராதனத் தண்மையை எமக்குணர்த்துகின்றன, பார்ப்போர், நடிப்போர் என இரு பிரிவுகள் ஏற்பட்டு கோயிலே மேடையாக அமைய ஒரு நாடகம் நடப்பதுபோல இச் சடங்குகள் நடைபெறுகின்றன. வேடமிடுதல், ஆடுதல், அபிநியித்தல், பார்வையாளர் பங்குகொள்ளல் போன்ற நாடக அம்சங்கள் மேற்சொன்ன சடங்குகளில் நிறையக் காணப்படுகின்றன. எனினும் இவற்றை நாம் நாடகம் எனக் கூறுவதில்லை. நாடகமும் சடங்கும் பிணைந்து இருப்பதையே இங்கு காணுகிறோம். இது எமக்கு புராதன நாடகத்தை ( Primitive Theatre ) நினைவுட்டுகிறது. கலையின் புராதன நிலை இதுவே. புராதன நிலையில் கலையும் வாழ்வும் ஒன்றே. கலை வேறு வாழ்க்கை வேறு என்பதில்லை. உலக நாடக வரலாற்றை ஆராய் முன்ந்தோரும். மாணிடவியலாளரும் இப்புராதன நாடகத்தைப் பல நாடுகளிலும் வாழும் பின்தங்கிய இனக் குழுக்களிடம் கண்டுள்ளனர். இத்தகையதொரு புராதன நாடகம் நம் மத்தியில் வாழும் வடிவமாக இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 . 3 மதகுரு இயக்க இன்னெருவர் தெய்வமாக ஆடிய சமயச் சடங்கு

வேட்டையாடிய சமூகம் நிலைபெற்று வாழ்ந்து வேளாண்மை செய்த காலத்தில் அவர்களின் வணக்க முறையும் ஆடல் முறை களும் வேறுபட்டன. மட்டக்களப்புப் பதுதியிலே நடைபெறும் இன்னொரு விதமான வணக்க முறை நாடகம் சார்ந்த சமயக் கரணங்களின் இன்னொருபடி நிலையை எமக்குணர்த்துகின்றன: மட்டக்களப்புப் பகுதியில் ஏறத்தாழ 50க்கு மேற்பட்ட சிறு தெய்வங்களை மக்கள் வணங்குகிறார்கள். இச் சிறு தெய்வங்கள் கெனச் சிறுசிறு கோயில்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒரு தடவை குறிப்பிட்ட சில தினங்களில் இப் பூசைகள் நடத்தப்படுகின்றன: இப் பூசை இப் பகுதியில் ‘சடங்கு’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறு தெய்வச்சடங்குகள் இரண்டு அம்சங்களைத் தமிழ்ஸ் அடக்கியவாய் உள்ளன. ஒன்று வளம் வேண்டி நடத்தப்படும் சடங்குகள், மற்றது நோய் தீர்க்கக் எடுக்கப்படும் சடங்குகள்.

வேட்டையாடிய சமூகம் வேளாண்மை செய்து வாழ்ந்த காலத்தில் அவர்கட்டு மழை தேவைப்பட்டது. இதனால் மாரி யம்மனை வழிபட்டனர். மாரி என்றால் மழை எனப் பொருள் படும். மாரியம்மன் மழைத் தெய்வம்.<sup>14</sup> மட்டக்களப்பிலே மாரியம்மன் வழிபாடு பொது வழிபாடாகும். மூலஸூத்திவு, வவு னியா, மூதூர், திருகோணமலைப் பகுதிகளில் எல்லாம் மாரியம் மன் வழிபாடு இன்றும் உண்டு. யாழ்ப்பாணத்தில் மாரியம்மன் கோயில்கள் யாவும் ஆரியமயமாக்கத்தால் தேவி கோயில்களாகி யுள்ளன. மழையை வேண்டி மாரியம்மனை வேண்டினால் மாரி பெய்யாவிடில் நோய்கள் பெருகுவதைக் கண்டு அவளையே நோய் தீர்க்கும் தெய்வமாகவும் வணங்கினர். மட்டக்களப்பிலே நடைபெறும் மாரியம்மன் குஞ்சத்திச் சடங்கு நாட கத் தன்மையுடையதாகும். இறுதிநாட் சடங்கில் மாரியம் மனுக்கு வேடமிடும் ஒருவர் பெண் வேடமணிந்து ஆலாத்திப் பிள்ளைகள் என்றழைக்கப்படும் பெண் பிள்ளைகளுடன் பார்வை யாளர் குரவையிட கோயிலைச் சுற்றி வந்து கோயிலின் முன்னால் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திலுள்ள குங்குமம் கலந்த சிவந்த தண்ணீரை பக்தர்கள் மீது வேப்பம் பத்திரத்தினாற் தெளிப்பர். அத் தண்ணீர் பட்டால் நோய் அனுகாது என்பதும், வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை. பின்னர் பள்ளியம் என்றழைக் கப்படும் உணவு பரிமாறுதல் நடைபெறும். இச் சடங்குகள் கூடும் வளத்தோடும், உற்பத்தியோடும் தொடர்புபட்டவை. யாவும் வளத்தோடும், உற்பத்தியோடும் தொடர்புபட்டவை. உணவு தேடும் நிலையினின்று உணவு உற்பத்தி நிலைக்கு மனித சுறுகம் மாறிவிட்டதனை இது காட்டி நிற்கின்றது.

கண்ணகி அம்மன் சடங்கும் வளச் சடங்கோடு சம்பந்தமுடையதாகும். கண்ணகி அம்மன் கோயிலில் நடைபெறும் குளிர்த்திச் சடங்கும் மாரி அம்மன் கோயிலில் நடைபெறுவது போன்றே நடைபெறும். மாரி அம்மன் கோயில்கள் பல கண்ணகி தெய்வத்தின் வருடையின் பின் கண்ணகி கோயில்கள் ஆகி யிருக்கவேண்டும். தென்னகத்திலே மாரி அம்மன் என்ற மாற்றுப் பெயரால் கண்ணகிக்குச் கோயில்கள் இருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.<sup>15</sup>

கண்ணகி அம்மன் சடங்கோடு தொடர்புடையது. மட்டக் களப்பில் நடைபெற்ற கொம்பு முறித்தல் என்ற ஊர்விழா. இவ்விழா மழை வேண்டுதலோடும் நோய் தீர்த்தலோடும் சம்பந்தமுடையது. கொம்பு விளையாட்டுத் தொடங்கியதும் ஊர்விழா முழுவதும் இரண்டு கட்சியாசி விடுதல் உண்டு. ஒன்று கண்ணகி கிக்கும் மற்றையது கோவலனுக்குமான அக் கட்சிகள் முறையே வடசேரி, தென்சேரி எனப் பெயர் குறிப்பிடப்படுவன.<sup>16</sup> கரை

குயாக் எனும் ஒருவகை மரத்தின் கொம்புகளை (வளைதடிகளை) இரு சேரியாரும் வெட்டி எடுத்து அவற்றை முறுக்கேறிய புரி களால் வரிந்து கட்டி, பனிச்சங்காய்ப் பசையூட்டிக் காயவைத்து எடுப்பர். இக் கொம்புகளை இணைத்து சிறு வடத்திலே அவற்றைக் கட்டி இரு சேரியாரும் இரண்டு புறமும் நின்று அதனை இழுப்பர். இவ்விழுப்பில் இரண்டிலொரு கொம்பு முறியும். உடனே வென்ற பகுதியார் தமக்கு வெற்றி என்று ஆடிப்பாடு வர். பல நாட்கள் நடைபெறும் இவ்வூர் விழாவில் ஒவ்வொரு நாளும் கொம்பு முறித்தபின் இரவு தோறும் இரு கட்சியாரும் தத்தங் கொம்புகளை வைத்து கண்ணகி அம்மன் சிலையை ஊர் வலமாகக் கொண்டு வருவர். இவ்வேளை உடுக்குச் சிந்து, ஊர் சுற்றுக் காவியம், வெற்றிப் பாடல்கள் என்பன படிக்கப்படுவ துடன் மந்திரம் கூறுதல், விஞேத உடை அணிந்து ஆடுதல், மேளம் அடித்தல் என்பன நடைபெறும். சிங்கள மக்களின் பெரஹராவுடன் இது ஒப்பிடத்தக்கது. இறுதிநாள் நிகழ்ச்சி கண்ணகிக்கு வெற்றி கிடைக்கும் படியாகவே முடிக்கப்படும்; இந் நிகழ்ச்சி முடிந்ததும் இரண்டாகப் பிரிந்து நின்ற ஊரவர் ஒற்றுமைப்பட்டு கண்ணகி அம்மனை வாழ்க்குதுவர். ஊர் முழு வதும் பங்குகொள்ளும் இவ்விழா நாடகத்தன்மை வாய்ந்ததா யிருப்பதுடன் சமயச் சடங்கோடு மாத்திரம் நின்றுவிடாமல் தனியாக ஆடல் பாடல்களை உள்ளடக்கியிருப்பதனையும் கானு கிடேறும்.

2 . තුනිකක් කෙතුකීමා මැල්ටැකිය සමයස්සාදානුකළා

மக்களுக்கு நல்வாழ்வையும், பாதுகாப்பையும் தந்து நோய் களைத் திர்க்கும் தெய்வங்களாக காளி, நரசிங்கம், வைரவர், காத்தவராயன், அனுமான், ஜயனார், செங்காதேவி போன்ற தெய்வங்கள் கொள்ளப்படுகின்றன. இத் தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஜதிகக் கடைகளுடன் பிணைக்கப்பட்டனவே. புராண இதி காசக் கடைகளில் இத் தெய்வங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. இத் தெய்வங்களுக்கொஞ் கோயில்களும் வணக்கமுறைகளும் உண்டன. இத் தெய்வங்களைப்போல அபிநித்து ஆடுதல், வணக்கமுறைகளுள் ஒன்றாகும். உதாரணமாக காளி தெய்வத்திற்கு ஆடுபவர் காளியின் உக்கிர தோற்றத்தைக் காட்ட கண்களை அகலவிரித்து, நிமிர்ந்து நின்று பயங்கரமாகக் கண்களைச் சுழற்றி நாக்கை வெளியே நீட்டி (சிலவேளை குங்குமம் பூசி நாக்கை ரத்தச் சிவப்பாக்குவர்) அபிநியிப்பார். நரசிங்க வைரவருக்கு ஆடுபவர் உடல் முழுவதும் மஞ்சள் பூசி கண்களைப் பயங்கரமாக உருட்டியபடி, வாயில் நுரை வரும்படியாக உறுமி உறுமி பயங்கர தோற்றத்தோடு ஆடுவர். அனுமாருக்கு ஆடுபவர் தம்மை

அனுமாராகப் பாவனை செய்து கைகளைக் கொண்டு அறநிலை மீது ஏறி. இறங்கி அங்குமிங்கும் பாய்ந்து பாய்ந்து மரத்தின் ஆடு ஏறி. இறங்கி அங்குமிங்கும் ஆடுபவர் காத்தவராயனின் வீலை ஆடுவார். காத்தவராயனுக்கு ஆடுபவர் காத்தவராயனின் வீலை களைப் போல சில லீலைகளைச் செய்வார். சாராயபோத்தலை மகிழ்வோடு பார்ப்பார். இளம் பெண் பிள்ளைகளை அழைத்துக் கட்டுச் சொல்லி ஆடி மகிழ்வார்.

மருத்துவம் வளராத காலத்தில் பாமரமக்கள் தமக்கு வரும் நோய்கள் துட்டப் பசாக்களினால் ஏற்படுவதாகவே எண்ணினர். நோய்களைத் தரும் பசாக்கள், ஊத்தை குடியன், காடேறி, இரத்தக் காட்டேறி, சுடலைமாடன், பினந்தின்னி போன்றன வாம். இப் பிசாக்களைக் கலைப்பதன்மூலம் நோயைத் தீர்க்கலாம் என் எண்ணி அதற்கான ஒரு கழிப்புச் சடங்கு லீட்டிலோ அல் வது கோயிலிலோ நடத்தப்படுகிறது. இக் கழிப்பைச் செய்யக் கூடியவை நல்ல தெய்வங்களான மாரி, காளி, வைரவர் போன்றனவே. இந்த நல்ல தெய்வங்களை ஒருவர் மீது மந்திரத்தால் வரப்பண்ணி அவரிடம் வினாக்களை வினாவி அவரைக் கொண்டு இக் கெட்ட பிசாக்களைப் பூசாரியார் ஓட்டுவிப்பார், நல்ல தெய்வ மாக ஒருவரும், துட்டப் பிசாசாக நோயாளியும் அபிநியித்து உடுக்கின் தாளத்திற்கு ஏற்ப ஆடியும் பாடியும் இச் சடங்குகளை லீடுபடுவர். பூசாரியும், தெய்வம் ஆடுபவரும் துட்ட பிசாக்கு ஆடுபவரும் நடத்தும் உரையாடல் மிக நாடகத்தன்மையுடைய தாயிருக்கும். துட்டப் பிசாசை சில வேளைகளில் தான் நோயா வியை விட்டுப் போகமாட்டேன் என அடம்பிடிக்கும். இன்ன பொருட்கள் தந்தாற்றுன் போவேன் என்று பேரம் பேசும். பூசாரியும் கெட்ட பிசாசை வேண்டியும், வெருட்டியும் போகச் செய்வார். துட்டப்பிசாசை ஒப்புக்கொண்டபின் ஒரு கழிப் போகச் செய்வார். இதேபோல ஒரு சடங்கு சிங்கள மக்குச் சடங்கு நடைபெறும். இதேபோல ஒரு சடங்கு சிங்கள மக்கள் மத்தியிலும் நடைபெறுகிறது. அங்கு இது தொலில் என அழைக்கப்படுகிறது.

இச் சடங்குகளிலே நரசிங்க வைரவருக்கோ, காளிக்கோ, காத்தவராயனுக்கோ, அனுமபருக்கோ ஆடுபவர் அத் தெய்வங்கள் பற்றிய ஜிதீக்கக் கதைகளின் சில அம்சங்களை அபிநியக்கின்றன. கள் பற்றிய ஜிதீக்கக் கதைகளின் சில அம்சங்களை அபிநியக்கின்றன. மக்களும் ஒரே நேரத்தில் இவ் அபிநியிப்பைப் பார்க்கும் பார்வையாளர்களாகவும், அதிற் பங்கு காள்ளும் பங்காளர்களாகவும் இந்திகழிச்சியிற் பங்குகொள்கின்றனர். தம் முன்னேர் வேட்டை தமிழ் நாட்டிலிருந்து இத் தெய்வங்கள் பற்றிய ஜிதீக்கக் கதைகள் தமிழ் நாட்டிலிருந்து இத் தெய்வங்கள் பற்றிய ஜிதீக்கக் கதைகள் தமிழ் நாட்டிலிருந்து இது எமக்கு உணர்த்துகிறது. (Myths) இங்கு புகுந்த காலை இவற்றை அபிநியித்திருக்கலாம்.

## காசும் கல்வியும்

வரலாற்றில் வசதிபடைத்தவர் வசதி அற்றவர் என்ற ஏற்றத்தாழ்வு — வர்க்கப் பிரிவினை — தோன்றிய காலந் தொட்டு கல்வி என்பதும் ஏனைய வாழ்க்கைத் தேவைகள் வசதிகளைப் போல வசதிபடைத்தவர்களுக்கு உரியதாகவே இருந்து வந்திருக்கிறது. அதிலும் எண்ணிக்கையில் பெருந் தொகையான வசதியற்ற அடிமைகளை, தொழிலர்களை, விவசாயிகளை, நடுத்தர வர்க்கத் தீர்மான காரணங்களை அறிந்துகொள்ளவிடாமல் தடுத்துவைப்பதன் மூலம் அவர்களது உழைப்பை தமது வாழ்வுக்கு உரமாக்கும் சுரண்டல் அமைப்பும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னும் எழுத்தும் எல்லோராலும் கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் நிறைந்த இன்றைய நவீன விஞ்ஞான சுகாபத்திலும் கூட ஆனும் வர்க்கங்களால் பிரதிநித்துவப் படுத்தப்படும் அரசின் கட்டுக்கோப்புக்கு உட்பட்டதாகவே கல்வி இருந்து வருகிறது. ஆனும் வர்க்கங்களின் (தனியார்) கைஞ்கும் மாற்றப்பட்ட வருகிறது. இதனால் வசதியற்றவர்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இது ஒருவரையில் இன, மத, மொழி பேறு பாடுகள் கடந்த நிரந்தரமான ஒரு தரப்படுத்தலாகும்.

இவ் ஜிதீக்கக் கதைகளே நாடகங் னருக்கான கதைகளை நல்குகின்றன என்பது மனங்கொள்ளத்தக்கது.

முதலாவதாக நாம் கூறிய நாடகம் சார்ந்த சமயச் சடங்குகளினின்று இரண்டாவதாகக் கூறப்பட்ட இச் சடங்குகள் இரண்டு முக்கிய அம்சங்களில் வேறுபடுகின்றன. ஒன்று இங்கு ஆடுபவர் வேறு. பூசாரி வேறு. இரண்டு இங்கு வாழ்க்கை முறை அபிநியிக்கப்படாமல் ஜிதீக்கங்கள் அபிநியிக்கப்படுகின்றன. தானே வேடமிடுக் குமார தெய்வத்திற்கு ஆடியதுபோல பூசாரி இங்கு ஆடவில்லை. மாரி அம்மனுக்கோ, கண்ணகி அம்மனுக்கோ ஆடுபவர்கள் வேறு, அவர்களை இயக்கும் பூசாரி வேறு. பூசாரி இங்கு ஆடுபவரை இயக்குப் பவராக மாறிவிடுகிறார். பிற்காலத்திற்கு கூத்தரை ஆட்டுவிக்கும் அண்ணவிபோல இரண்டாவது சடங்கிற் பூசாரி செபற்படுகிறார். பண்டைய பூசாரியில் இருந்து (மதகுருவிலிருந்து) நடிகள் உருவாகும் நிலையை இது எமக்கு உணர்த்துகிறது.

(அடுத்த இதழில் முடிவறும்)

# “தெளிவுபெற்ற மதியினுய்”

சன்மார்க்கா

இறப்பவர் பலபேர் இளைஞர்கள் ஆனதால்  
இஸம் பெண்கள் பலர் விதவைகள் ஆனார்  
வீட்டுக்கு வீடிலாம் விதவைகள் எத்தனை?

தந்தையை இழந்த பிள்ளைகள் எத்தனை?  
நட்டில் நிலைமைகள் இப்படித் தொடர்ந்தால்  
இங்கிவர் படுந்துயர் எப்படித் தீர்வது?

இவர்களின் வாழ்வு இத்தோடு முடிந்ததா?  
பயனுள்ள வாழ்வு வாழ முடியாதா?  
காலம் முழுவதும் கைமைக் கோலமா?  
குடும்பச் சுமையென குமைந்தவர் வாழ்வதா?  
மறுமணம் ஒன்றுதான் வாழ்வுவென்று இல்லை  
உழைத்துண்டு வாழும் சுதந்திரம் வேண்டும்.

திரெளபதி மானம் காத்திடக் கண்ணன்  
பாரதக் கதையிலே பக்கமாய் வந்தான்  
தேடுதல் வேட்டையில் அகப்பட்ட மான்கள்  
துயரினைத் துடைக்க எவரிங்கு வந்தார்?  
விம்மி அழுதிடும் பிஞ்ச மனங்களை  
வாழ்வு கொடுத்து தேற்றலும் வீரமே!

உலகினில் பாதி பெண்களானாலும்  
சுதந்திரம் என்பது பெண்களுக்கில்லையே!  
தாலியும் வேவியும் இடையிலே வந்தது  
“நானும் அச்சமும் நாய்கட்கு” உகந்தது  
எத்தனை காலம் பழமையில் அழிவது  
நவயுகம் காண நங்கையீர் வாரீர்!

# பக்தர்களும் எதிரிகளும்

செண்பகன்

மூன்று சாமங்கள், இரண்டு வெய்யில்கள்  
பாவங்கள் போக்குமென்று சாபங்கள் விதித்து  
அறுபத்தொரு மணிநேரம் ஆளவந்த  
தேசத்தின் பக்தர்கள் இவர்கள்தான்!

பல்லாண்டு காலமாய் செப்பனிட்டு ஆக்கிவைத்த  
பாதைகளால் அவர்கள் வருவதில்லை  
ஏனென்றால், அவர்கள் பக்தர்கள் ஆதலினால்;  
பாதுகாப்பிற்கென்று பத்திரமாய் ஆக்கிவைத்த  
வேலிகளை வெட்டிப் பாய்ந்து  
ஒடுவர், படுப்பர், பாய்வர், பிடிப்பர்  
ஆளில்லா வீடு எனில் அதனை உடைப்பர்;  
தேவையெனில் எரிப்பர்;  
ஓடியவரைக் கண்டால் துரத்திப் பிடிப்பர்;  
பிடிபடவில்லையெனில் வெடிகள் தீர்ப்பர்;  
பிண்மானால் பிறகென்ன? இவர்களின் எதிரிதானே!

மூன்று சத்தங்கள் அவ்வப்போ கேட்கும்  
பக்தர்கள் நடக்க நாய்கள் குரைக்கும்  
வெடிகள் தீர்க்கும் சத்தங்கள் முழங்கும்  
எதிரிகளை ஈன்றோரின் ஒலங்கள் கேட்கும்.

இரண்டு கண், இரண்டு கால், இரண்டு கை  
ஒரு மண்டை ஒரு மூக்கு ஒரு வாய்  
என்ற அடையாளங்களுடன்  
முண்டமாய் இல்லாமல்  
மண்ணில் பிறந்து  
மார்க்கண்டேயப் பருவந்தாண்டி  
முப்பத்தெந்து நாற்பதுக்கு உட்பட்டிருந்தால்  
நிச்சயமாக நாங்கள்தான்  
அவர்களின் எதிரிகள்!

இடையில் குஞ்சுகள் குருமன்கள்  
குமருகள் பெண்டுகள்  
கிழுகள் என்று  
பிண்மானால் பிறகெண்ன எதிரிகள் தானே!

கூரெல்லாம் அடங்கும் தெருவெல்லாம் ஒடுங்கும்  
கழுதைகளில் வருவது காதுகளில் ஒலிக்குயென  
கால்நடையாய் வருவர்;  
பத்திரமாய் வீடுகளில் பயந்தொதுங்கி இருப்போரை  
இழுத்துப் பிடிப்பர் எக்காளக் கூத்திடுவர்!

பத்தைகளில் ஒடி ஒளித்திருப்போரை  
படுத்தவிடந் தெரியாது;  
“பார் ததுவிட்டோம் எழும்புங்கடா  
இல்லையெனில் குடு விழும்...  
பாலா... கோபாலா, எங்கையடா மற்றவங்க”  
கொச்சை மொழியில் குரல்கள் கவும்;  
அச்சத்தால் ஏமாந்த  
எங்கள் செல்வங்களின் தலைகள்  
பத்தைகளின் மேலாகப் பார்த்து முனைக்கும்

நேராகத் துப்பாக்கி நீரும்  
பிணமானால் பிறகேண்  
அவர்களின் எதிரிதானே!

வசதிப்பட்டால் வீடுகளில் வாய்த்தவைகள்  
சங்கிலியாய் மோதிரமாய்  
கையிலேதும் கிடைத்துவிட்டால்  
எங்கள் பக்தர்கள்  
எதிரிகளை இரட்சிப்பர்

மன்னித்துக் காப்பது  
மனுக்குல தர்மந்தானே?

பக்தர்களைக் காக்க மனுதர்மம் செழிக்க  
ஒருநாள் சம்பளத்தை உதவுங்கள் என்றும்  
இரத்ததாஸங்கள் செய்குவீர் என்றும்  
பிரசங்கங்கள் அங்கே  
பெருவாரியாய் கேட்கும்  
உண்டியல்கள் சிலது  
உடைக்கவும் படும்  
ஆயுதப்பயிற்சிகள் அளிக்கவும்படும்  
இவைகள் யாவும்  
காலம் மாறும் நேரம் ஒரு நாள்  
காலனைக் கொல்லும் விசமாய் மாறும்!

## மலையக எழுத்தாளர் ஸி. வி.

● சசிகிருஷ்ணமூர்த்தி

மலையக இலக்கியம் பற்றி பேசப்படும்போது, ‘ஸி. வி.’ என்ற ஸி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் இலக்கியப்பணி எந்த வகை யிலும் பின்தள்ளப்பட முடியாததை. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல்வேறு இலக்கிய வடிவங்களினுடோக, தான் வாழ்ந்த சமூகத்தின் – அடக்கப்பட்ட, அனுதைகள் போலான மலையக மக்களின் சோகமும், ஏமாற்றமும் கலந்த அநுபவங்களை, ஏறக்குறைய 50 ஆண்டுகளாக வெளிப்படுத்திய வர் ஸி. வி. தமிழில் மாத்திரமன்றி ஆங்கிலத்திலும் எழுதி வந்த இவர், தமிழின் எல்லைகளுக்கப்பாலும் மலையக மக்களின் ஏக்கப் பெருமுச்சுக்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றார்.

ஸி. வி.யின் ‘இன் தரீ காடின்’ என்ற சிறு ஆங்கிலக் கவிதை நூல் இவரது கவிதையாற்றலுக்கும் சமூகவணர்வுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இந்நீள் கவிதை வரிகள் ‘தேயிலைச் செடியின் அடியிலே தங்கப் புதையலுண்டென்றும் புரளியை நம்பிவந்த’ ஒரு சமூகத்தின் அநுபவங்களின் வெளிப்பாடுகளே. பிறிதொரு மலையகக் கவிஞர் சக்தி அ. பாலையா அவர்களால் அழகாக தமிழ்ப் படுத்தப்பட்டிருக்கும் இக் கவிதை வரிகள் இன்றும் அர்த்த முடையனவாகப்படுகின்றன.

‘நாயிலும் கேடாய்  
நடைப் பிணமாகி  
நாமமு மழிந்து.....’  
.....

‘ஆடிப் புதைந்த  
தேயிலைச் செடியின்  
அடியில் புதைந்த  
அபபனின் சிடைமேல்

‘ஏழை மகனும்  
ஏறி மிதித்து  
இங்கெவர் வாழ்வோ  
தன்னுயிர் தருவான்’

‘தோப்பு மரங்களைப்  
பிளந்திடும் போது  
தெறிக்கும் தீப்பொறி  
தொடராது போமோ?’

ஸி. வி.யின் இக் கவிதை வரிகளில் நாம் காண்பது பாரதி யின் எளிமையையும், ஆவேசத்தையுமல்லவா?

ஸி. வி. தொகுத்து வெளியிட்ட ‘மலைநாட்டு மக்கள் நாட்டார் பாடல்கள்’ ‘மாமன் மகளே’ ஆகிய நாட்டுப் பாடல் தொகுப் புக்களும் இவரது கவிதையுணர்வின் வெளிப்பாடுகளே.

ஸி. வி. அவர்களின் பன்முகப்பட்ட வாழ்வின் அநுபவங்கள் இவரது நாவல்களில், குறிப்பாக ‘வீடற்றவன்’, ‘இனிப் பட மாட்டேன்’ ஆகியவற்றில் வெளிப்படுகின்றன; (த போடர்

வாண்டு', 'வே ஃபாரர்', 'விஸ்மாஜினி' ஆகிய ஆங்கில நாவல் களையும், 'பார்வதி', 'எல் லூப்புரம்', 'வழிப்போக்கன்' ஆகிய தமிழ் நாவல்களையும் பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.) இழப் பதற்கு ஏதுமின்றி, வெள்ளைத் துரைமாரால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்ட மக்கள் தமது அடிப்படை உரிமை களுக்காக தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமைகள் மறுக்கப் பட்ட காலத்தில், அவர்கள் தம்மை அமைப்பு ரீதியாக்க முனைந்த போது எதிர்கொண்ட கஷ்டங்கள், பிரச்சினைகளை 'வீடற்ற சொல்கின்றது. சக தொழிலாளர்களுக்காக தொழிற் சங்கன் வேலையிலிருந்து துரத்தப் பட்டு, வேலை தேடித் திரியும் 'வீடற்ற' இராமலிங்கம் ஒரு தனி மனிதனால்ல, நாடும் வீடுமற்ற ஒரு சமூகத்தின் குறியீடுதான்.

சமீபத்தில் வெளியான ஸி. வி.யின் ‘இனிப் படமாட்டேன்’ (முன்பு ‘வீரகேசரி’ வார வெளியீட்டில் வெளிவந்தது) இன்றைய காலகட்டத்தில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண் டிய முக்கியமானதொரு நாவலாகும். இந்நாட்டில் பேரின வாதம் சர்வதேச ரீதியில் தன்னை ‘யர்த்துக்கொள்ளுமுகமாக கொண்ட டி 77, 79களில் தனது கரங்களைக் கறைப்படுத்திக் கொண்ட சூழலில் சமகால அரசியல் பின்னணியில், சிங்களப் பெண்ணேருத் தியை மண்ந்துகொண்ட ஒரு மலையக தமிழ் தொழிற்சங்க வாதியினாடாக மலையக மக்களின் கசப்பான அநுபவங்கள் பேசப்படுகின்றன. பொதுவாக ஸி. வி. தனது அநுபவங்களை, தான் மக்களோடு கொண்ட தொடர்புகளை, அவர்களது ஏக்கங்களை ‘இனிப் படமாட்டேன்’ மூலம் வெளிக்கொண்டுவந்துள்ளார். இதில் ஸி. வி.யின் எழுத்துநடை, கதை சொல்லும் பாங்கு நம்மை ஈர்க்கிறது.

‘போர்ன் ரூ லேபர்’ என்ற இவரது ஆங்கில நூல் குறிப் பிடக்கூடியதொன்று. மலையக மக்களின் வாழ்க்கை முறை அவர்களது கலாச்சார அம்சங்களை கட்டுரைகளாகவும் நடைச் சித்திரங்களாகவும் (இவை அவ்வப்போது உள்ளாட்டு, வெளி நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தவை.) கொண்ட இந் நூல் மலையக மக்களைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆசிரியராகவும், தொழிற்சங்கவாதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவற்றுக்கும் மேலாக ஒரு மனிதாபிமானியாக வாழ்ந்த ஸி. வி. அவர்கள், நெருக்கடி மிக்க நாளென்றில், 1984 கார்த்திகை 19-ல் தமது 70-வது வயதில் காலமானார். இவரது மரணம் இவரோடு தொடர்புடைய எல்லா துறைகளுக்குமே பேரிழப்பாக உணரப்படும்.

நாடக விமர்சனம்

# “மன் சுயந்த மெனியர்”

● കലീയൻപൻ

ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றுப் போக்கில் அதன் வளர்ச்சியும் மேன்மையும் கடந்த மூன்று தசாப்தங்களாக முனைப் பாகி வருவதனை நாம் அவதானிக்கலாம். ஈழத்துத் தமிழ் நாடக அரங்கியற் துறைக்கான தனித்துவமான ஒரு மரபினைத் தோற்று விக்கும் முயற்சி பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டன. சமூகப் பிரக்ஞா பூர்வ மான உள்ளடக்கத்தைக் கொண்ட நாடகங்கள் உருவாகத் தொடர்கியவுடனே உருவ மாறுதல்களும் ஏற்பட்டன.

கொழும்புப் பல்கலைக் கழகத்திலே ஆரம்பத்தில் யாழ்ப்பானைப் பேச்சுவழக்கு மொழியை நாடகத்தில் சமூகப் பிரச்சனைகளை வெளிக்காட்டும் விதத்தில் நேர்த்தியாக உபயோகித்தனர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கிராமியக் கூத்து மரபுகளை அடியொற்றி நவீன அரங்கிற்குரிய அம்சங்கள் பொருந்திய நாடகங்கள் தயாரிக்கப்பட்டன. கட்டுப்பெற்ற வளாகத்தில் பல பரீட்சார்த்த மொழிபெயர்ப்பு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

பல்களைக் கழகங்களுக்கு வெளியே நாடோடிகள், கூத்தாடி கள், அம்பலத்தாடிகள் போன்ற நாடகக் குழுக்களும், நடிகர் ஒன்றியம், அவைக்காற்றுக் கலைக்கழகம், நாடக அரங்கக் கல்லூரி ஆகிய அமைப்புக்களும் பல்லித அரங்கியற் பயிற்சி நெறிகளையும் உருவ - உள்ளடக்க விஷயங்களையும் கருத்தில் கொண்டு நாடகங்களை மேடையேற்றின. தேசிய கலை இலக்கியப் பேரவைக் கொழும்புக் கிளையினர் சில மாதங்களம் நாடக அரங்கப் பயிற்சி வகுப்புகளை நடாத்தினர். யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு பலபகுதிகளையும் உள்ளடக்கிய நாடக ஆர்வலர்களை ஒன்றிணைத்து வருடக்கணக்கில் அரங்கியற் பயிற்சி பற்றிய பல்லித நெறிகள் தொடர்பான வகுப்புகளை நடாத்தி பல நாடகங்களையும் நிகழ்த்திக் காட்டினர்.

இத்தகைய நாடக முயற்சிகளின் வளர்ச்சிபற்றி போராசிரியர் க. கெலாசபதி அவர்கள் “நாடகம் நான்கு” எனும் நூலின் முன்

நுரையிலே குறிப்பிடும் போது<sup>14</sup> 1968ம் வருடம் மேடையேறிய நாடகங்களும் அவற்றைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட நாடகங்களும் உலக நாடகப் பரீட்சார் த்த முயற்சிகளை உள்வாங்கி அவற்றையும் எமது மரபுவழி நாடக நெறிகளையும் உணர்வழூர்வமாக இன்னத்து, ஊடாடவிட்டு, ஈழத்தமிழ் நாடக அரங்கியற்றுறைக் கெனத் தனித்துவமான ஒரு மரபின் வெளிப்பாடாக அமைந்தவை எனக் கூறுவது எவ்வாற்றிருந்தும் மிகையாகாது<sup>15</sup>. என்று கூறிய கூற்று இங்கு மனங்கொள்ளத்தக்கது.

தொடர்ந்து வரும் அரசியல் நெருக்கடிகளினால் கடந்த ஒரு சில வருடங்களாக நாடக மேடையேற்றங்களில் தொய்வேற்பட்டிருந்தது. இதனை ஈடு செய்வதுபோல எழுந்த ஒருசில முயற்சிகளுள் 30 - 3 - 85 ல் யாழி. பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலை நாடாள்கள் கலைப்பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட 'கலாச்சார நாடன்' நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற "மண்சமந்த மேனியர்" நாடகம் நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது. திரு. குழந்தை ம. சண்முகவிங்கம் அவர்கள் எழுதிய (Stylised) மோடிப்படுத்தப்பட்ட இந்நடகத்தை திரு. க. சிதம்பரநாதன் அவர்கள் முற்றிலும் பல்கலைக்கழக மாணவ மாணவியரை நடிக்க வைத்து நெறிப்படுத்தியிருந்தார்.

இன்று தமிழர்கள் வாழும் பகுதிகளில் நடந்துவரும் சம்பவங்களையும் உணர்வுகளையும், தேவைகருதி சிராமியச் சூழலைப் பின்னணி யாகவைத்து வன்னிவள நாட்டுப்பாடல், தமிழர் நாட்டுப்பாடல் கள், மட்டக்களப்பு நாட்டுப்பாடல், சேரன் கவிதைகள், பாலஸ் தீனக் கவிதைகள் என்பவற்றைப் பொருத்தமான இடங்களில் வைத்துக் கதைப் பொருளை நிகழ்த்திக் காட்டியமை தேசிய நாடக மரபின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் நல்ல தொரு முயற்சியாகும்.

‘மண் சுமந்த மேனியர்’ என்ற இந்நாடகத்தின் பெயரும் ஆரம்பத்தில் வரும் நாட்டுப்பாடல் அடிகளைக்கொண்ட பஜனை ஊர்வலமும் பிடிடுக்கு மண்சுமந்த புராணக் கதையை நினைவுபடுத்தி தினாலும் கதையின் பின்னணியில் தமது உழைப்புக்கும் வாழ்வக்கும் மண்ணையே நம்பி மண்ணிலே கிடந்து, மண்ணிலே தோய்ந்து வாழும் உழைப்பாளிகளின் குரல்களே உறுதியாகக் கேட்கின்றன.

பாரதியின் ‘பாஞ்சாலி சபதத்தை’ நிலைவருத்துவது போல அமைந்த பாஞ்சாலி துகிலுரிய ‘நெட்டை மரங்களை’ நின்று அவைபோர் பார்க்கும் காட்சி, கொடுமைகளைக் கண்டும் வாளா விருக்கும் பார்வையாளர்கள் பங்காளர்களாக மாறவேண்டும், பாதிப்புகளுக்கு எதிராகப் போராடவேண்டும் என்ற நாடகச்

கருப் பொருளை முன்னறிவிப்பதாக அமைகிறது. ஆயினும் அந்த அறைக்கூவல் வெறும் இனவிடுதலீக்கான கோவுமாக இல்லாமல் தரகு முதலாளித்துவ அமைப்பு கட்டிக்காத்து வலுப்படுத்தும் தனியுடமை முறையின் பொருள்தேடும் வெறித்தனங்களை அம் பலப்படுத்தியும், அதன் உற்பத்திகளான கூவிப்பிரச்சனை, நிலப் பிரச்சனை, எண்ணெய் விலை, மருந்து விலை அன்றூட வாழ்க்கைப் பிரச்சனை யாவையும் வெளிக்காட்டுவதும், செங்கொடியை நினைவு படுத்துவதும், எல்லோரும் சேர்ந்து பெருமரத்தை இழுத்துச் சரிப்பது போன்ற காட்சிகளையும் முழுமையாக நோக்கும்போது சில தவறுகள் இருந்தபோதும் கதை சமூகவிஞ்ஞானக் கண்ணேட்டத்தில் பின்னப்பட்டிருப்பதை வெளிக்காட்டி நிற்கிறது.

தனியுடமை அமைப்பின் கீழ் மாடாக உழைக்கும் வாழ வகையற்று வாடும் சாதாரண தொழிலாளரிவசாயிகளே என்னிக்கையில் மிக அதிகமானவர்கள்: அவர்கள் விழிப்படைந்து பங்கு பற்றுத் தந்துப் போராட்டமும் வெற்றிபெறுவதில்லை; முழுமையடைவதில்லை என்பது வரலாறு கூறும் உண்மை. ஆனால் அவர்கள் தமது அன்றை வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து விழிப்படைந்து அரசியலில் பங்குகொண்டு போராட எழுந்தக்போகெல்லாம் அவற்றை திசைத்திருப்பி மழுங்கடிப்பதற்காகவே எமது நாட்டில் நவகாலனித் துவக்கினாலும், மதலாளிக்குவ பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளிலும் இனப்பிரச்சனை திட்டமிடப்பட்டே கூர்மைப்படுத்தி வாப்பட்டின்னு இசனால் அரசியலில் இருந்து அந்தியப்படுத்தப்பட்ட மக்கள் வெறும் துண்டு போடும் பார்வையாளர்களாக மாற்றப்பட்டிருந்தார்கள். இன்று இனப்பிரச்சனை தலைவர்கள் துகைவினின்று மாறி இளைஞர்களால் இனவிடுதலைப் போராட்டமாக முன்னடிக்கப்பட்ட போதும் மக்கள் தன்னம்பிக்கை அற்றவர்களாக, அடுக்கவர்களையெசிர்பார்ப்பவர்களாக, நாடகத்தில் கிழவர் கூறுவதுபோல ‘கீபு.. கீபு குறே!’ ( Heap Heap Hurray! ) போடும் பார்வையாளராக இருப்பதில் வியப்பில்லை. இந்த நிலையில் மாற்றக்கை ஏற்படுத்த உழைப்பாளி ளான் பெருந்தொகையான மக்களின் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் அங்கீகரிப்பதுடன் அவர்களது நிலைப்பாட்டில் தங்கிநின்று எதிரியை எதிரிப்பதுமே சரியான மார்க்கமாகும். இதன் மூலம் எதிரிக்கு எதிரான பலமரான அணியைக் கட்டியெழுப்பமுடிவ துடன் எதிரியை தனிமைப்படுத்தி வெற்றிகொள்ளவும் முடியும்.

நாடகத்தில் இக்கருத்து முன்னெடுக்கப்பட்டபோதும் அழமரகத் தொடப்படவில்லை. எமது விடு சலைக்கு அயல் நாட்டை நம்பிநிற்கும் அவல் திலையை கிண்டல்செய்து இந்த மண்ணில் ஊன்றி நின்று எமது பலத்தில் போராடுவது என்ற உணர்வை வவிட

இறுத்துவது மிகச் சரியானது. ஆனால் ஏற்றுக்கொள்ளும் இக் கொள்கைக்கு ஏற்ப தந்திரோபாயங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். அல்லது இக்கொள்கையை கண்ணுடித்தனமாக முன் வேண்டும். எனினும் எதிரிக்க எதிரான ஜக்கியமுன்னணியின் வாய்ப்புண்டு. எனவே எதிரிக்கு எதிரான ஜக்கியமுன்னணியின் அவசியம் இங்கு முக்கியமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

இந் நாடகத்தின் கதை கிழவன் (பேரன்), தந்தை, தாய், அண்ணன், தம்பி, இருக்கோதரிகளைக் கொண்ட ஏழை விவசாயக் குடும்பத்தை மையமாக வைத்து அயலவர்களையும் இனைத்துச் செல்கிறது. இனையவனைப் படிப்பித்து தமது குடும்பத்தை முன் வேற்றலாம் என்ற நம்பிக்கை, நெருக்கடியான சூழலில் இயலாது போக வெளிநாட்டுக்கு அனுப்பப் பெற்றேர் விரும்புகின்ற வேளையிலும்; அரசபயங்கரவாத நடவடிக்கைகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படும்போது அதைச் சாட்டாக வைத்து வெளிநாடு செல்வோரின் செயல்களை விமர்சிக்கும் வேளையிலும் வெளிநாடு செல்வோர், செல்லாகோர் என்ற மக்கள் மத்தியிலான முரண்டுவோர், செல்லாகோர் எட்டைப் பேசப்படும் வசனங்களைத் பாட்டை பசை முரண்பாடாகக் கருதிப் பேசப்படும் வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். பசிலாக இத்தகைய முரண்பாடுகளை மக்களிடையே வளர்த்து தன்னை உறுதிப்படுத்தும் அரசுக்கெதிரான குரலாக இதனை மாற்றியமைத்திருக்கலாம். இந்த அரசு ஆட்சிக்கு ஆலோசனைப்படி தனக்கு எதிராக அணிதிருஞ்சும் சக்திகளை முறியடிக் கும் கோக்குடன் எடுத்த பல நடவடிக்கைகளுள் இளைஞர்கள், உழைப்பாளிகள், புத்திஜீவிகளை வெளிநாடுகளில் அலையுவதிகள், உழைப்பாளிகள், புத்திஜீவிகளை வெளிநாடுகளில் அலையான விடுதலையைப் பாதிப்பதை விட வர்க்கரீதியான விடுதலை தற்காக திறந்துவிட்டதும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும்: வெளிநாடு செல்வதன்மூலம் வெகுசுலபமாக வறுமையை ஏழித்து விடலாம்; பணக்காரராக மாறிவிடலாம் என்ற உணர்வு இனரீதியான விடுதலையைப் பாதிப்பதை விட வர்க்கரீதியான விடுதலை உணர்வையே மிகவும் பாதித்திருக்கிறது. அதுவே அரசின் நோக்கமுமாகும். வெளிநாட்டுப்பணத்தின் மூலம் பொருளைத்தேடும் வெறி தூண்டப்படுகிறது. இந்த மண்ணை வளம்படுத்தும் உண்மையான உழைப்பு பெறுமதியிழந்து சிறுமைப்படுத்தப்படுகிறது. உறவுகள் சீரழிக்கப்படுகிறது. பணத்துக்காகவே எடுத்து வைக்கும் செய்து வாழும் கூட பாதிப்படைந்து ‘புனு பில்மும்’, எல். எல். டி., மர்ஜீவானு போன்ற போதைவஸ்துக்களுடன் கூடிய ஏதாதிபத்திய கலாச்சாரம் பள்ளிப்பருவத்திலேயே பாடமாகிறது. இப்படி நாட்டையே விற்கத் துணிந்துவிட்ட அரசுக்கு நாட்டின் மாணம் ஒரு கேடா? சுதந்திரமாக அதை விற்றுப்பிழைக்கவும், பாதிப்பின்றியே வெளிசுதந்திரமாக பாதுகாப்பான அக்திகளாக வழியனுப்பிவைக்கும் நாடுகளுக்கு பாதுகாப்பான அரசுக்களாக வழியனுப்பிவைக்கலாம். அரசின் கபடத்தனத்தை நன்றாக அம்பலப்படுத்தியிருக்கலாம்.

இனவிடுதலைக்கான போராட்டத்தை, இனவாதப் போராட்டமாக இழுத்துச் சென்ற — செல்ல உதவிய — மேல்தட்டு வர்க்கத்தினர் பலர் பல வசதிகளுடன் பாதுகாப்பாக வெளிநாடுகளில் வாழ்வது விரீஷ்கிகப்பட வேண்டியதே.

மரபுவழி நாடகங்களில் கட்டியக்காரரான உரைஞர்களும், பஜ்னீ செய்வோரும் தேவையான சந்தர்ப்பங்களில் பல்வேறு பாத்திரங்களை ஏற்பவர்களாகவும், பின்னணிப் பாடகர்களாகவும் கதையினைக் கொண்டு நடத்துவோராகவும் செயற்படும் நவீன நாடக அரங்கிற்கு இயைபான வடிவமைப்பு மேடைச் சிக்கன மும், அரங்கச்சிறப்பும் பெற்றதாகவுள்ளது.

இந்நாடகத்தின் கடைமாந்தர் நல்லூருக்கோ அவ்வது மாவிட்டபுரத்துக்கோ செல்லாமல் செல்வச்சந்நிதிக்கே செல்வதாக அமைந்த ஊமக் காட்சி அவர்களின் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்கள் அமரும் மண்டபத்தை ஆலய மூலஸ்தானமாகக் கற்பனைசெய்து ஒவ்வொருவரும் தத்தமது சுயந்மைகளுக்காகப் பிரார்த்தனை செய்வதும், பஞ்சாயிர்தம் வாங்கும் பொழுது கைகளை உயர்த்தி நீட்டியபடி எல்லோரும் “எனது சொத்து, எனது நிலம்” என்று ஆலயத்துக்கு முன்னால் போட்டிபோட்டுக்கொண்டு நின்று அலறும் போதும் சமூக நன்மைக்கு அந்நியமானதுமான தனியுடமையின் வெறியணர்வு நன்றாக அம்பலப்படுத்தப் படுகிறது.

நெருக்கடி மிக்க இன்றைய நாளில் இந்திய மாநிலச் செய்தி கேட்பவர்கள் அதில் கொண்டிருக்கும் அளவற்ற நம்பிக்கையையும் மதிப்பையும் வெளிப்படுத்தி இருப்பில் அதிலும் நம்பிக்கையிலிந்து “இவங்களும் சேர்ந்து விளையாடுருங்கள்” என்று அலுத்துக் கொண்டதும் நன்றாக அமைந்தது. “மானிலச் செய்தி மூலம் அந்த ஆட்சி வந்திடுமென்று வாயைப் பிழந்து வடக்கை பாக்கிற கூட்டம்” என்று கிழவன் விமர்சிப்பதும் சிந்தனையைத் தூண்டி விடுகிறது.

மாநிலச்செய்தியை ஆவலுடன் கேட்பவராக நடித்த திரு. கர் வேந்திராவின் கணீரென்ற குரலும் பாத்திரப் பொருத்தமுடையதாக இருந்தது. மானிலச் செய்தி வாசிப்பவராக நடித்த செல்வி K. குலசுந்தரி “போலச்செய்தல்” (Imitation) மிகவும் ரசனையாக அமைந்தது. மேலும் பாஞ்சாவிபாகவும், உரைஞராகவும் வந்து சொல்லமுத்தத்துடன் பேசிய வசனங்களும் உணர்வுடன் கூடிய நடிப்பும் இவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தின.

மாணவரை நடித்த திரு S. கலேஜ் திருக்குமார் வாடிய தேகப் பூம் மேடையின் இடது மேல் ரூபீஸில் தொடர்ந்து படிக்கும்

பாவணையில் அமர்ந்திருந்ததும் பொருத்தமாக இருந்தது அவர் விரலை மடித்து படித்ததை ஞாபகப்படுத்தியவாறு உலாத்துவ தும் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கஷ்டப்படுவதும் இந்தப் பாத்திரத்தின் மேல் பார்வையாளருக்குப் பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனினும் இவர் மேசை கதிரையிலிருக்காமல் சிறிய ஸ்ரூவிலோ மண்குந்திலோ படித்திருந்தால் அவரது குடும்ப நிலையைப்பறிந்து கொள்வது சுலபமாயிருக்கும். அவரது சகோதரிகளாக நடித்த செல்வி N. காத்தியாயினி. செல்வி கேமாவதி வெண்காயம் கிண்ட. புல்லுப் பிடுங்கச் செல்லும் கூவியாட்களை வெண்காயம் கிண்ட. புல்லுப் பிடுங்கச் செல்லும் முழுப்பாவாடை சட்ட நிறைவேல்களும் நிறங்களும் நன்றாக இருந்திருக்கும். மென்னிறங்களை பாத்திரத்துக்குப் பொருத்தமற்றாக இருந்தது.

தாக்குதலால் ஏற்பட்ட செத்த வீட்டில் “முத்துப் பதித்த முகம், முதலியார் மதித்த முகம்” என்று ஒப்பாரி பாடிய போது சபையில் நிசப்தம் நிலவியது.

கிழவன் பாத்திரம் இந் நாடகத்தின் கருவை இயக்கும் காத்திரமான படைப்பு. இப்பாத்திரத்தின் வாயிலாகப் பேசப் படும் வசனங்கள் அநேகமாக நிகழ்காலப் போக்கின் யதார்த்த உண்மைகளைப் புட்டுக் காட்டுவதாகவுள்ளன. இப் பாத்திரம் பேசும் வசனங்கள் கிழவன் சார்ந்திருக்கும் உழைப்பாள வர்க்கத்தின் போர்க் குணத்தை வெளிப்படுத்துகின்றன. “...காலாதி காலமா எங்கடை சனங்கள் குந்தியிருந்து வந்த நிலம்” என்று கிழவன் சொன்னதும்” உறுதியள் எங்களிட்டை இதுகளுக்கில்லை. கிழவன் சொன்னதும்” உறுதியள் எங்களிட்டை ஆனால் இருந்தே தீருவும் எண்ட மனங்களும் எங்களிட்டை இருக்கு” என்று உறவினர் சொல்லியதும் இதை வித்துச் சுடு அப்பிடிச் செய்யுங்கோ” என்ற போர் முரசமும்; கூவிக்கு மண்ணிலை வேலை செய்த எங்கடை காலிலே இந்த மண் தான் காவிபடிஞ்சிருக்குது”..... காலிலை மட்டுமே, காலம் காலமா குந்தி இருந்து மண்ணைக் கிளரினம். மண்ணிலை இருந்து கிளம் பிற புழுதி, வேர்வையாலை நன்னஞ்சு எங்கடை கோவணச் சீலை யிலை படிஞ்சு ஊறிக் கிடக்குது”..... “தோய்க்கத் தோய்க்க மண்காவி ஏறிக் கிவப்புக் கொடியரய்... காத்திலை ஆடிக் காய்து”.. என்ற வசனங்கள் போர்க் குணம் மிக்க உழைப்பாகளின் வர்க்க உணர்வை வெளிப்படுத்துகின்றது. இத்தகைய வார்த்த வர்க்க உணர்வை வெளிப்படுத்துகின்றது. ஆனால் கடந்த கால இனவாதத் தலைவர்கள் நினைவுட்டுகின்றன. ஆனால் கடந்த கால இனவாதத் தலைவர்கள்

செங்கொடியை எதிர்த்த போதெல்லாம் செங்கொடியைப் பாதுகாத்து வளர்த்த வர்க்கம் அதன் உணர்வை வெளிப்படுத்தும் போது வசனங்களின் ஆழங்களில் பொதிந்திருக்கும் உணர்வு நாடகத்தில் வெளிப்படவில்லை.

இக் கிழவன் பாத்திரத்தில் நடித்த திரு. S. ஞானசேகரனின் நடிப்பு பார்வையாளரைப் பெருமளவில் கவர்ந்த போதும், தனது பாத்திரத்தை நகைச் சுவையாக்காமல் நடித்திருந்தால் சிரிப்புச் சற்றுக் குறைந்து சிந்தனை கூடியிருக்கும். கிழவன் பாத்திரம் கோவணம் அனிந்து வேட்டித் துண்டு கட்டியிருப்பது மிகப் பொருத்தமாயமைந்தது. எனினும் கிழவனை சாய்மனைக் கதிரையில் இருக்க விடாமல் மண்ணுக்கிலோ அல்லது பாயிலோ இருப்பதாகக் காட்டியிருந்தால் மேலும் பாத்திர வார்ப்புப் பற்றிய “திண்ணை வேதாந்தம் பேசும் அறை பெயர்ந்தவர்” என்ற சந்தேகம் ஏழுவதைத் தவிர்த்திருக்க உதவியாக இருந்திருக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் யெனுன் கலை இலக்கிய கருத்தரங்கில் மாழைசேதுங் அவர்கள் கூறியது போல் “உடைகள் மட்டும் உழைக்கும் மக்களின் உடைகளாக இருக்கின்றன. ஆனால் முகங்கள் சிறு முதலாளித்துவ வர்க்க புத்திஜீவிகளின் முகங்களாகவே இருக்கின்றன” என்ற வரிகளை ஞாபகப்படுத்துகின்றன. கூனல் கிழவி யாக நடித்த செல்வி சித்திரா பேச்சால் மற்றொரைக் கட்டுப்ப டுத்தும் பாத்திரத்தை தனது நடிப்பால் வெளிக் கொணர்ந்தாரா “அண்ணை, அரிவு வெட்டிக் கடனைக் களிக்கிறன். காசு கெர்ன் சம் கடனைக்கத்தாவன்” என்று திரு. கருணாகரன் உற்றாராக வந்து கேட்ட போதும் “இரைப்பாரைப் பிடிக்குமாம் பறப்பிராந்து” என்று அயலவர் கூறும் வார்த்தைகளிலும் கடன்காரராகவே காலங்களிக்கின்ற மக்களின் முகங்களைப் பார்க்க முடிந்தது.

“பூமியை நம்பி புத்திரரைத் தேடி வந்தோம்” என்ற தமிழர் நாட்டுப் பாடல்களும், “விடுதலைக்கான பயங்கரப் போரை / எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன் / சுதந்திரமான மனிதர்கள் பெயரால் / தொழிலாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள் பெயரால் / நான் பிரகடனம் செய்யேன்” என்ற பலஸ்தி னக் கவிதைகளும் எமுச்சியை ஊட்டுவனவாய் அமைந்தன.

வயலில் வேலை செய்கின்ற காட்சியில் வருகின்ற வசனங்களில் அழுத்தம் பெற வேண்டியவற்றுக்குச் சற்றுக் கூடிய அழுத் தத்தை நெறியாளர் கொடுத்து அக் காட்சியில் கூடிய கவனம் செலுத்தியிருக்கலாம்.

இறுதியாக எல்லோரும் இணைந்து பெரிய மரமொன்றை இழுத்து வீழ்த்தும் போது “தூக்குறு மோர் தயிர் நோக்கிய

ருந்திய / துவரை நகர்க்கிறையாம்'' என்ற நாட்டுக் கூத்துப் பாடலுடன் விறுவிறுப்பாக நாடகம் முடிவடைகிறது.

இந்நாடகத்தில் அண்ணாலுகவும், அர்ச்சனாலுகவும் நடித்த திரு. S. யோகானந்தம், சகுனியாகவும் உரைஞராகவும் நடித்து மெருகூட்டிய திரு. செல்வராஜ் மற்றும் உரைஞராகவும் தரும ராகவும் நடித்த திரு. ரவி, உறவினர்களாக நடித்த திரு. அல் பிரட் கிறிஸ்டி, திரு. விந்தன்ரேணைய பாத்திரங்களை ஏற்று நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.

நுண்கலைப்பிரிவு மாணவ மாணவியர்களின் பாடல்களும் ஆரம்பமுதல் முடிவுவரை நாடக உணர்வோடு ஒன்றி தாளவையும் தப்பாது அமைந்தமை பாராட்டுக்குரியதாகும். திரு. கண்ணன் இந்நாடகத்திலும் தனது இசையமைப்பைத் திறம்படச் செய்திருந்தார். குறிப்பாக நாட்டுப்பாடல்களுக்கு புதிய இசை வடி வும் கொடுத்தமை பாராட்டுக்குரியது.

நெறியாளர் திரு. சிதம்பரநாதன் இதற்கு முன்பும் ஆசிரியர் குழந்தை ம. சண்முகவிங்கத்தின் 'நாளை மறுதினம்', 'மாதொரு பாகம்', 'நரகத்தில் இடர்ப்படோம்', 'சத்திய சோதனை', 'கிலையின் சீற்றம்' ஆகிய நாடகங்களையும் 'ஆச்சிகட்ட வடை', 'முயலார் முயல்கிறூர்', 'அன்னையும் பிதாவும்' போன்ற சிறுவர் நாடகங்களையும் நெறிப்படுத்தியுள்ளார். இவரது ஒய்வற்ற முயற்சி தொடர்வதுடன், விமர்சனங்களால் செழுமை பெற்று மேலும் மக்கள்மத்தியில் இந்நாடகம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். இந்த நெருக்கடியான கால என்பதே அனைவரது விருப்பமாகும். இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இந்நாடகத்தை எழுதிய ஆசிரியரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. மேலும் இதுபோன்ற பல நாடகங்களை அவர் வழங்கவேண்டும்.

## காரணங்கள் .....

● மணி

தெருவோரம் நிற்கின்ற சில லுவைத்தக் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து நாறுவது ஏனென்று கேட்கிறூய் — நண்பனே நகரத்தின் சுகாதாரத்தைப் பேண அவை அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒம்மிருட்டில்  
ராணுவத்தார்  
ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்யும் நேரத்தில்  
வீடுகள் எரிகிறது  
ஏனென்று கேட்கிறூய் — நண்பனே  
நாட்டின் அமைதியைப் பேண  
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சிறையில்  
பொலீசார்  
விசாரணைக் கைதிகட்டுக் காவலிருக்க  
உள்ளே கொடுவதைகள் நேருவது  
ஏனென்று கேட்கிறூய் — நண்பனே  
நாட்டில் நியாயத்தை நிலைநாட்ட  
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.  
விசாரணைக் கமிஷன்களில்  
நீதிபதிகள்

தலைமையில் வீற்றிருக்க  
அரசியல் எதிரிகட்டு உரிமைகள் பறிபோவது  
ஏனென்று கேட்கிறூய் — நண்பனே  
நாட்டில் நீதியைக் காப்பாற்ற  
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரசாங்கத்தில்  
அமைச்சர்கள்  
சட்டம் குற்றவாளி எனக் கண்டவர்க்குப்  
பதவி உயர்வு தருகிறது  
ஏனென்று கேட்கிறூய் — நண்பனே  
சட்டங்களை ஆக்கவும் காக்கவும்  
உன்னாலும் என்னாலும்  
அவர்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தேர்தலில்  
நாங்கள்  
இதற்காகவா வாக்களித்தோம்  
என்றென்னைக் கேட்கிறூய் — நண்பனே  
இவர்களால் ஏமாற்றப் படுவதற்கென்றே  
இங்கே நாம் வைக்கப்பட்டிருக்கிறோம்  
இதிலிருந்தாவது தெரிந்துகொள்:

குப்பைத் தொட்டி முதலாக

எல்லாமே

இங்கு

காரணத்துடன்தான் வைக்கப்பட்டுள்ளன.

நன்றி: ஜெபநாகை

# ● மீனவனின் குழுறல்

● அழ. பகரதன்

கடல் செல்ல வழியில்லை  
தடைதாண்ட துணிவில்லை  
மீனால் தானேமது  
நாளாந்த வாழ்வோட்டம்!  
ஏனே இந்த நிலை?  
பாவம் ஏது செய்தோம்?

பானைக்குள் அரிசியில்லை  
கருவாடு கூடத்  
தீர்ந்து விட்டது!  
சில்லறை தானுமில்லை  
சேமித்த தொன்றுமில்லை!

பட்டினியே வாழ்வாச்சு  
பலநாள் போன்சுசு!  
வீட்டினிலே கிடந்தால்  
வாழ்வெங்கனம் ஓடும்!  
வோட்டெடதற்கு போட்டோம்  
ஐயாமாரும் இல்லை  
ஆரிட்ட கேட்போம்!  
வலயங்கள் தன்னால்  
வாழ்வதற்கு கஷ்டம்  
பலமாதம் போச்சு  
பயனென்றும் இல்லை!

சிலகாச முத்திரை  
நாளொன்றுக்கும் போதாது  
உழைப்பெமக்கு வேண்டும்  
வழியதற்கு என்ன?

பரமண்ண வீட்டு  
ரி வி யில் பாத்தது  
அகதியஞ்சு கெண்டு  
பலபொருள் சேர்ப்பு!  
எங்கட கஷ்டம்  
தெரியாதோ அவைக்கு?

பட்டினி தான் போச்சு  
பாயுறக்கம் தானுமில்லை!  
சாமம் சாமமாய்  
இம் இம் என்றுபல  
பயங்கரச் சத்தங்கள்!

நெஞ்சடைக்கும்  
காதடைக்கும்  
ஒட்டதான் மனம்வரும்  
எங்ஙனம் பொறுப்போம்  
இத்தனை துன்பங்கள்!

சப்பாத்துக் கால்கள்  
சகதியிலே நடக்கும்  
எட்டிப் பார்க்கும்  
பாய்ந்து வரும்  
பக்கெண்று பிடிக்கும்!

எத்தனை நாள் பொறுப்போம்  
இத்தனை துன்பங்கள்!  
உழைப்பெமக்கு வேண்டும்  
நிம்மதியும் வேண்டும்  
வழியதற்கு எது?

இப் பத்திரிகை தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக யாழ்ப்  
ணம், 15/1, மின்சார நிலை வீதியிலுள்ள க. தணிகாசலம்  
அவர்களால் யாழ்ப்பானம் கே. கே. எஸ். வீதியிலுள்ள  
ஸ்ரூகாந்தா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

வெளிவந்துவிட்டது!

பாரதி நூற்றுண்டின் பயனுள்ள  
ஆய்வுக் கட்டுரைகள் நூல்வழிலில்

நாட்டின் பிரபல  
புத்தகக்கடைகள்  
யாவற்றிலும்  
விற்பனையாகிறது

# பாரத பன்முகப் பார்வை

30/-

தேசிய கலை திலக்கூட்டு ஸ்ரேவை